

—

சிவமுயம்.

திருச்சிறைபலம்.

அருணந்திசிவாசாரியர்

அருளிசெய்த

இருபாவிருப்பூதுமூலமும்,

திருவாவடுதுறையாதிகம்

நமச்சிவாயத்தம்பிரான் செய்த உணையும்.

இ வை,

காஞ்சிபுரம்

மகாவிதவான்

கந்தசாமிமுதலியார்

மாணக்கர்

கா - சுந்தரமூர்த்திமுதலியார்

அவர்கள் பார்வையிட்டு,

கணிகைப்போ

முருகேசமுதலியாரால்

ஒன்னை

ஜீவகாரண்யவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது;

—•—

1898 மே

ஏ

சிவமயம்.

திருச்சிறைமபலம்.

இருபாவிருப்பான் து.

வெண்பா.

கண்ணுதலுக் கண்டக் கறையுங கரநதருளி (ஷ்லூர் மண்ணிடையின மாககண் மலமகற்றும - வேண்ணெய் மெயகண்டானென்ன ரெருகான மேவுவரால்வேநின்னமு கைகண்டா ருளனத்திற கண்.

வியாக்கியர்னம்

கண்ணுதலுக கண்டக கறையுங கரநதருளி- பூரணகத்தீர் வாச விருக்கப்பட்ட ஸ்ரீ கண்ட பரமேஸ்பர ஞாநிய விக்ரிகமாகத திருமேனிகொண் டெழுதருஞ மவதரதது செற்றியிற் றிருங்கணமுந திருமிடற்றிற நரிததருளின கஞ்சமாகி ய கறுபபினையு மறைவுசெயதருளி,-மண்ணிடையின மாகக் கண் மலமகற்றும-பூமியினகண் ஜே வியாபரிக்கப்பட்ட ஆன்மா ககஞ்சகுண்டாய பாசதகத்த திச்சாக்கிரமவகளினுலே போக்கு கிற,-வேண்ணெயங்களுா மெயகண்டான - திருவெண்ணெய் நல்லாரெனகிற திருப்படை வீட்டிலே திருவவதாரானு செய்த மெய்கண்ட தேவனெனகிற திருநாமத்தினையும் தரிததருளினவ லை,-என்ன ரெருகான மேவுவரால - ஒருகாற்சென்ற பொருக் கு நினைத்தவாகள,-வேறினமை கைகண்டா ருளனத்திறகும் உயிரக்குயிரா யிருக்கிற சிவலைத தங்களிடத்திலே புலப்படக எ ணடவாகிள், (இதனகருத்து,) கடவுள் வணக்கமாகிய குருது

தி என்னவே சிவமெறு மாசாரியிரண்றும் ஹேஹிராதிரண்
டு மொருமுதலெனபது கண்டுகொள்க அபபடியானு விநதச
சிவ னிபபடி மானிடவேடமாக வேண்டுவா லேண்ணில் அஃப்
தாவது விஞானகலா பிரளையாகலா சகலரெண்ணபட்ட மூவ
கை யானமாககளையுனு சிவனிரக்ஷிக்கு மிடத்து யாதாமொருப
டசிகளை மிருகங்களைப் பிடிக்கவேண்டினாக எதற்கதற கேற
ந வினப்பாலைகளைக் காட்டிப் பிடித்தாசபோல ஆனமாகக
ளெடுக்கப்பட்ட வருவததுக்குத் தகக திருமேனி கொண்டரு
னி யிரடசிக்கை கடனாலைக்கால சகலராயுள்ள மானுடரை யிரட்
சிக்குமிடத் தவாகளைப்போல மானிடச் சட்டை சுதநியாசாரிய
விக்கிரகமாகவெழுஷதருளின தெனவறிக, சிவனுனமாககளெ
டுகைப்பட்ட வருவததுக்குத் தகக திருமேனி கொண்டருஞ்ச
ணன்பதற்குப் பிரமாணம். குானபூசா கரணத்தில், "ஏவ்வள¹
கதது மூத்தி யேதுகொண டிவனியங்கு, மவவுலகத்து மேனி
யதுகொண்டங்கமரு மீசன்". எ-து, கண்டுகொளக சகலரா
யுள்ள மானுடரை யிரடசிக்குமிடத் தவாகளைப்போல மானிடச்
சட்டைசாதநி யாசாரிய விக்கிரகமாக வெழுஷதருஞ்ச ணன்ப
தறகு. பி - ம். போற்றிப் பஃபெருடையில், "நகணைறி விஞ
ஞானகலா நாமுமலமொன்றினையு, மநங்கிலையே யுண்ணின றறத்
தருளிப் -பின்னனடு. மேவாவிளங்கும் பிரளையாகலருக்குத், தே
வாயமல்கனமாங் தோததருளிப் - பூவுலயங், தண்ணினறுங்காசகக
ஸாகவாபோல, முன்னினறு முமமஸநதோத காட்டுகோளகை
யன்னவஞ்சுக், காதிகுண மாதவினு ஸாடுதிருத்தொழிலுனு, சேர
தி மணிமிடற்றிற சுந்தரமும் - பாதியாம, பச்சையிடமும் பவள
த திருச்சடைமே, வைச்சநதியு மதிக்கொழுங்கு - மச்சமற, வா
மெறு மழகா திருத்தன்மே, ரீசிருவவன்னி கெடுங்கண்ஞூஷ
- சேஷலயங், கட்டுங் தமருகமுங் கோலவெரியகஞம் பூட்டர
ஆக் தூச்சம் புலியதனுடு - வீட்டிழங்க, உவள்ளத தழுத்தி விடுங்

தாளிலூ மதியா, ருள்ளத்தினும் விரியா வொண்ணிலமடுவ் - கள்ள விளை, வென்று பிறப்பறக்கச் சாத்திய லீரககழலு, மொன்றமு ருததோனரும் இள்ளடக்கி - யென்று, மிறவாதவினாபத் தெயை யிருத்தவேண்டிப, பிறவாமுதலவன்பிறநூ - நநவாருக, தாரு வாவும் புயததுச் சம்பந்தநாதவென்று, பேரிலா நாதவென்று பேர் புணைது - பாரோத, முன்றி யுறக்கம் பயமினப மொத்தை மூக்கிக, கொண்டுமகிழுதக்குணம்போற்றி" என்றும் திருவாசகத் தில அருபரததொருவ னவனியிலங்களு, குருபரனுகி யருளிய பெருமையைச, சிறுமைபென்றிகழுதே" எ-ம. சிறுப்பிரகா சத்தில, உண்ணாவாயனின்ற நாணக்கூத்த ஜனரூபாததி கொடி குழகி" எ-ம. "இறையருஞ்சுருவாய வந்துகூடிடுமே." எ-ம. வருமேதுக்களைக்கண்டுகொள்க. இஷ்வதாரணங்களைக் காட்டி யது இந்துலாசாரியரை முன்னிலை தத்தாவாக நாட்டிவரு கையா லாசாரியருக்குங தத்தாவுக்கும் வேற்றுமை யில்லை யென்னுங கருத்தைப்பற்றியெனவறிக. இந்துறபயன புறச்சம யத்தாரால் மயங்காமை, இந்துறகாரணம் பொருளிச்சயமுற்று நிட்டைக்கடல்.

(4)

இங்ன மாசாரிய மூததியாகவது இரட்சிக்கிற தேவை ருபிரகுபிராயனின் றிவிக்கச் செய்தேயு மதியேலூகு அறி யாமை யுண்டாவானே சென்னும் வினாவுமதற்கு விடையுமே வருளிச்செய்வா வெடுத்துக கொண்டருளியது.

நேரிசையச்சியப்பா.

கண்ணக்கள் நோலத்துக கதிரவன் றுனென
வெண்ணெயத தோளையிய மெய்கண்ட தேவ
காரா கிரகக கலியாழு வெளைசின்
பேரா வின்பத் திருத்திய பெரும
வினாவு லானு துட்டயே வென்னதுள்

இருபாவிருப்பா.

நீஞ்கா சிலைமை யூங்கு முளையா
 ல்றிவின மைமலம பிரிவின் மையெனி
 ஞேர்வினை யுணாத்தும விராயனின நனையேற்
 றிபபிய மந்தோ பொய்ப்பகை யாகாய்
 சுத்த னமலன சோதி காயகன்
 முத்தன் பரம்பர ளனதுமபெயா முடியா
 வேஹுனின றுணாததின வியாபக மினரூயப்
 பேறு மினரூ மெமககெம பெரும
 விருநிலக தீநி ரியா னனகாலெலதும
 பெருஷிலைத தாண்டவம பெருமாற கிலாதனின்
 வேரே வுடனே விளமபல வேண்டு
 சிறி யருளல சிறுமை யுடைத்தா
 வறியாது கூறினை யபக்குவ பக்குவக
 குறிபாத தருஞுளவ குருமுத லாயெனி
 னபக்குவ மருளினை மறியேன மிகத்தகும
 பக்குவம வேண்டிற பயனிலை சின ஞாற
 பக்குவ் மதனூற் பயனி வரினே
 னினைப பருவ நிகழத்தா தன ஞே
 தன்னெப பாரிலி யெனபதுஉ தகுமே
 மும்மலன் சடமணு மூபபின மையினீ
 னின்மலன் பருவ நிகழத்திய தியாககேர
 வுணர்வெழு ஸிக்கத்தை யோதிய தெனினே
 சினையிவி யாயினை யெனபதை யறியேன
 யானே ஸிங்கினுங தானே ஸிங்கினுங்
 கோனே வேண்டா கூறல் வேண்டுங்
 காள்பா ரியார்கொல் காட்டாக் காலெலது

மாண்புமிகு யுணாக்கிலீ மனறபாண்டி யன
கேடபக் கிளகரு மெயனு ஞானததி
ஞாபா லவாககரு ஸௌபதை யறியே.

பி-ஏ கண்ணகன் ஞாலததுக் கதிரவனருணை வெண்
ணெய்ததோன்றிய மெயகண்டதேவ - இடமகனற பூமியினிடத்
துண்டாகிய விருளோக கழவது பொருட்டாக வாகாசமாகக்கத்
திலே தோனறபபட்ட வாதிதத்தெபபேவ வானமாகசஞ்ச
குண்டாகிய வஞ்சானமாகிய விருளோக கழவதுபொருட்டாகத்
திருவெண்ணெய எல்லூராகிய திருபபடை வீட்டிலே திருவவ
தாரஞ்சயதருளின மெயகண்டகாதனே, — கஷ்டாகிரகச கவி
யாழு வெளினில் பேராவினபத திருக்திய பெரும - அஞ்சான
மாகிழு சிறைச்சாலைப்படை விவங்காகிய தேகத்திறங்கிடங் தழுஷ்
துகிற வடியேன விளைஞ்சைய வகைவற்ற பேரினபமான வ
நுபவததிலே யிருத்திய தமரிரானே, — வினாலர அதுடையே
ன - அடியேனுக்கொருவினு தேவரீ சங்கிடியிலேவினணபபஞ்ச
செய்வேணுமெனற அனாரதமு முண்டாயிருநதது , அநேதெ
னறு கேட்டருளுமாகில எதுள்ளங்க மைநிலையுங குமுனியர
ன்- அடியேனுள்ளததைவிடு நீங்காமல நிற்கிற மூற்றைமை வாரா
தியே தொடக்கி மிகவு முண்டாயிருக்குமிடத்தும, — அறிவின்
மை - அடியேணுக கரியாமை வருவானேனெனறு கேட்கில், —
மலயயிரி வின்மைடெனின - அஃதானமாவினேடு மாதியேக்கு
வரபபிட்ட வாணவமல முதினைவிட்டு நீங்காதபடியினுலேநா
னுணக்கறியாமை யுண்டானதெனற தேவரீருளிச்செய்யில், —
ஓராலினையுணர்ததும - அடியேனவிட்டுத தேவரீ நீக்கமாக
வொதுங்கினின றருஞ்சுமெனகினநதை யுண்டாக்கும, — விராய்
நின்றனையேல் அப்படிச்சமைம நீக்கமாகசொல்லாதுங்கு முன்
நேடுக்குடியே நிற்போமென றருளிச்செய்யில, - திப்பியமாகதே
அப்படித் தேவரீருளிச்செய்தது தெயல்மான தோராசரிய

மாகவிருத்து. அது வென்னென்ற கேட்டருளுமாகில்,-பொய்
பபகை,யாகாய் - அப்படி யஞ்சாதைதோழி கூடியிருக்கப்
ட்ட வடியேனேஇதேவரீருங் கூடியிருக்குமாகில் பொய்யெனக்கிழ
நவஞ்சாதைத்தைச் சேதிக்கிறவென்று தேவரீஷாச சொல்ல
வேண்டியதில்லையாய். அன்றியும்,—சுத்தனமலன் சோதிகாயகன்
முத்தன் பரமபாரனென்றும் பெயா முத்யா-அாதி சுத்தனயிருக
கிறவென்னென்றும் சின்மலனென்றும் வல்லாததுக்கு மேலான ஓர
தியதமில்லாத பேரொளியா யிருக்கப்பட்ட கத்தாவென்றும்
சாவ வூதி குங்கியக்களெல்லாங் டூச றபாறபட்டவென்னெ
றும் வளதுவென்றுசொல்லப்பட்டதற கெல்லா மப்பாறபட்ட
வஸ்துவென்றும் இங்கனஞ்சு சொல்லப்பட்ட திருஞாமகங்களுக்
தேவரீருக்குளிடாகா (அதெப்படி யென்னில் மலரகித்து மல
சமபங்கியா யிருக்கிறவேனேகூடி கில்லாவென்று சீடன வினு
வ) அப்படியல்ல, — வறுக்கிண றணாததின-நாமுனை கேட்கூடி
நிறபதிலை யுனாறிவுக் கறிவாக வேறே நின்றே யுகைனையறி
விதது நிறபோமென்று தேவரீராளிசசெய்யில்,—வியாபகமினை
ஞூயப்பேறு மின்றுமெக கெமபெரும் - என்னுடையபெருமா
னே அபபொருது தேவரீருக்குச் சாவலியாபியெனகிறது மில
லையா அடியேனுக்குச் சாயுச்சியமெனகிற பேருமில்லையாம்,
அன்றியும், —இருங்கிலங் தீநி ரியமானன காவலனும் பெருங்கிலைத்
தாண்டவம் பெருமாறகிலாதவின் - இருங்கிலனுய்த தீயாகிக்கிருமாறி
யியமானஞ்செயறியுக்காற்றுமாகி யருங்கிலையதினகளாய் ஞாயிருக
யாகாயமா யட்டமூரததி யாகியென்னுத திருத்தாண்டகந்தினப
டி பூரணங்கிலையாகிய திருக்குத்துங் தேவரீருக்கிலையாகவேணு
ம்,ஆகையால்,-வேறேவுட்டுக்கேல் விள்பல்வேணும் - தேவரீரடி
யேனை யறிவிக்குமிடத்து வேறும் சின்றறிவிக்குமோ கூடியோ
ன்றுய் சின்றறிவிக்குமோ விலை பிரண்டினுமொற்ற தீரவ
ஞீ/ செய்தருள்வேண்டும்,,.,, சிறியருள் - அப்படி யறுயேன்

கேட்ட வினாவீக்கு விடையருளாமற ரிஞ்சுளக்கேடாக வேண்டு வதிலை, அது வென்னைத் தேட்டருளுகில், சிறையை கைத்தால் - அடி யேவ நறபொதனுக்கூயால் தோன்றிவிடத் திசையியால் விண்ணப்பாகுசெய்தே எதற்குத்தா மருளிச்செய்து தெளிவிக்கையே வேண்டுது, - அறியாது கூறினை - அப்படி சி கேட்ட வினாவுக்குத்தான் சொல்லாமற கோபித்துக்கொண்டோமென்ற நீயறியாயற்கொன்னும், அபபடியானால் சேவரீ திருவுளக்கேடாவானே னென்று ந் கேட்கில், - அபக்குவ பக்குவக குறிபாத்தருளினாக குரு முதலாயெனின்-அநுவயம் குருமுதலாய் பக்குவ பக்குவ குறிபாத் தருளினமெனின் - சாமாசாரியமூதத மாணக்யாலே அபக்குவனைக்கண்டாந் கோபிக்கிறதும் பக்குவனைக்கண்டாற பிரியபபடுகிறது மாசாரியமூக்கு முறைமையாங தனமைபோல நான்சானனவத்தவனை நீமாறபாடாகக கொள்ள நாம கோபித்துக்கொண்டதா யிருக்குமென்னில், அபபடித் தேவரீகொன்ன வத்தங்களை டியென்றியுமிடத்து, - அபக்குவ மருளினுமறியேன - அடி யே னபக்குவனுக்கூயாலே தேவரீருளிச்செய்கிற வத்தங்களை யறியப் போகிறதிலை. அதுவன்றியும், - மிகத்தகும் பக்குவம் வேண்டில் - மிகுந்த சததினிபாதததுக குரிய பக்குவனுமிருக்க மேற்று, மீண்ட நருளிச்செய்யில, - பயனிலை நின்னால் - பக்குவனுக்கு ஒருவர் சாதாரணமாகவா நறிவிக்க வேண்டாதது கொண்டே தேவரீராலோரு விரயோசனமூல மிலலையாம, அல்லது, - பக்குவ மதனநை பயனீவரினே - ஆன்மாக்கள பக்குவததுக்குத் தகப்பங்கத் தேவரீரெழுங்கருளுமாகில, - நின்னைப்பறுவ நிகழ்த்தாது - அதப்பக்குவமென்ற சொல்லப்பட்டது சடமாணப்படியினுலே அது தேவரீகொ யடியேனுக குண்டாககமாட்டாது, - ஆன்னே - அதல்ல, ஆந்தப்பக்குவமே யுண்டாக்குமென்கிலோ, -

அ

இருபாவிருப்பஂது.

தன்னெப்பாரிலி யென்பதுநாட்குமே - தேவரீஸாயோத தாரு மிகாரு மிலலாதவரென்று சிவாசமங்கள் சொல்லுகிறதும் ஒழு ககலவாயःஅதன்றியம,- மூமமல்ஞு சடமஞு மூபபிளமையின் ஸினமலனபருவ சிகழுத்திய தியாககோ - ஆணவுமாயை காமிய மென்று மூஸமுலங்களுடு சடமாயிருப்பதுகொண்டு பகுவும் வேண்டுவதில்லை, ஆனாமாவசசமாறி யெடுத்தவுடல்தோறு மடித ததின் நன்மையாய மூபபிளமை வருதலால் மூபபிளமை யில் லாதவனுக்குப் பகுவுங்கடாது, தேவரீரோ வென்றால் தேக சமபநதமில்லாத மலைஞ்சிருக்கையினுலே யதுசொல்லவொன னுது, ஆகலாற் பகுவ மாரககாயதென்று வினாவியவிடதது, - உணாவெழு நீக்கத்தையோதியது - உணக்கோ ரறிவுண்டா மிடதது அதமலங்கண்ணகிற வாவதரத்தாற் புண்ணியபாங்க் குலையெப்புவந்துண்டாயப் பாசனீங்கினது தானுமபகுவுமெ னதது, - எனினே - என்று தேவரி ராுளிச்செய்யில், - இனையி வியாயினே யெனபதையறியேன - தேவரீஸா யோப்பாரு மிக காரு மிலலாதவரெனகிறதை யடியேனின்றுவிட்டேன். அதே னென்ற கேட்டருஞ்சில், - யானே நீக்கினுத தானே நீக்கினுங் கோணேவேஷ்டா - அத மலங்களை யடியேன தானே நீக்கிக் கொள்ளினு மலை தானேங்கினுவ கோஞ்சிய தேவரீ வேண டா, ஆகையால் தேவரீ நீக்க விகாரியல்லீரென்று வினாவியவி டத்து, - கூறலவேண்டு - அடியேன வின்னபபஞ் செய் வத்தகக தொன்றுமே அதேதன்று கேட்டருகில், - காங்க பாயா கொல்காட்டாக காலென்றான புலையுணாக்கிலை - “காணபாரா கண்ணுதலாய் காட்டாககால” எனு மழுகிய திருத்தாண்டகத்தி ஆஸாயைத் தேவரீரின் நிங்கருளிற்றி ஸ்லீயும், - மன்ற - அறுதிப்பட்டு நிச்சயஃக அடியே குக்கு முறைமையாவது, - பாண்டியன் கேட்பக சினக்கு

மெய்ஞ்ஞானதீதி னட்பாலவாக்கரு சென்பதையறியே - பரண் டிய ராசாவானவுன் கேட்கத்தக்கதாகத திருஞானசமபந்தசுவர் மிக ஏருளிச்செய்த ஆட்பாலவாககருவென்றும் உண்ணமஞ்ஞான வபதேசத் திருப்பாட்டினுரையாகிய சிவஞ்ஞானத்தை யறித்தே வில்லை, சிசயமாக வது வேயறிவென்ற அடியராயுள்ளவாகளுக்குத் தேவரீ சாயசென்ற கண்டிருக்கிறதோழிய வெளூற்று விடற்பித்துக்கேட்க வழக்கில்லையெனகிற முறைமையே யறிவாயுள்ளது என்ற வினாவற்றேன - (க-து) பதிமொன்றுவெட்டன் ற மப்பகு தொழிறபடுத்தினான்றி யாவுக் தொழிற்படாதெனப் தாம (நட்பம்) மலம் பிரிவினாமையெனின எபதற்கு ஆஃமா வினேரி மாதியேக்கடி வரபபட்ட வாணவமல் முண்ணினவிட்டி சீவாதபடியினுலென்ற பொருள்கறியதற்கு பி-ம, சித்தியாரில, “அறிவிலன்மூததனித்தன” என்னுனு செய்யுளில் “பிரிவிலன் மலத்தினேடும் கண்டுகொன்க. விராயனிறனையேல் - அபபடி நம்மை நிக்கமாதசசொல்லாது காமு முண்ணேக்கடி யே நிறபோமென்ற பொருள்கறியதற்கு பி-ம, சிவஞ்ஞபோதத்தில், “மெய்ஞ்ஞானத்தனனில விளையாதசத்தாதல்” என்ற பாடத்தில் “தண்டனீருப்புப் போற்றுவேயுள்மூனவாய்த்தான்” கண்டுகொன்க. வேறுநிறைணாததின் எ-கு காமுண்ணேரி கடி சிற்பில்லை யுண்ணிவுக் கறிவாக காம வேறேநின்றே யுன், ஜீயறிவிதது நிறபோமென்ற பொருள்கறுதற்கு பி-ம, சிவஞ்ஞபோதத்தில், ‘மண்ணுசிவன் சந்திதியின மறநலகஞ் சேட்டித்த, தென்னு மறையி ஸியனமறநதாய் - சொன்னசிவன், கண்ணு யுனமலிஜீயாற கண்டறிது நிறகுங்கா, சென்னுண் சிவனத்தை யினறு’ எ-து கண்டுகொன்க. சிறுமையுடைத் தாஸ் எ-கு ஆசாரியன் மேலவைதது ஆனமா வவனுக்குச் சிறு மையாமென்ற பொருளுகாபபாருமூளா அது குருசிலகரிமத் துக்குப் போதாதான்கயால் பொருளாகாதென உறிச. பக்குவ சித்துறை பயன்வரினே எ-கு ஆன்மாகண் பக்குவத்துக்குத்தக்க

பயனுக்கு தேவீ ரெஞ்சுத்தருள்மாகில் என்று பொருள் கூறிய தற்கு பி - மி. சிவப்பிரகாசத்தில், “நாட்டியத்தினிபாத நாலுபாத நண்ணும்வனக யெண்ணிய ஞானபாதங், கூடுமவா தமக்குணர வரயினின்ற ஞானக்குத்தத்தினாலே மூத்தி கொடுக்குமிகொக, நீடி யதே வலசகல் கிடழுவாறு நிறத்திமல மறுக்குமிது நிலையாகத் தங், கேடிலுபுகு தருஞ்சிலை கிரியாயோகக கேண்மையிரே விவை யுணாதத்தக கிளக்குநாலே” கண்டுகொள்க உண்ணவெழு நீக்கத்தை யோதியதுஉணக்கே ரறிவுண்டாமிடத்து அந்த மலங்கண்ணிகிற வுவதாதாற புண்ணிய பாவக துலையொப்புவாந துண்டாயப பாசங்கினதுதானும பக்குவமென்றதற்கு பி மி, சிவப்பிரகாசத்தில், “எண்ணிதா” என்ற விருத்தத்தில் “மலபாகமபொருக்கியக்கா வருளாலுண்ணிலவுமொளியதனு விருளகற மிப பாதமுறநிமீ.” எ-து கண்டுகொள்க. பாண்டியன்கேட்பக கிளக்குமெயனுஞ்சத்தி ஞப்பாலவாககரு ஸெனபதையறி யே எ-கு பாண்டிய ராசாவானவன கேட்கத்தகதாதை திருஞானசம்பந்த சுலாமிக ஸுருளிசசெய்த ஆட்பாலவாககருள் என்னுமுண்மைஞான வுபதேசப பாட்டினுணர்யாகிய சிவஞானத்தையறித்தேனிலீ நிசையமாக வதுவே யறிவென்று அடியாகளாயுள்ளவாகனுக்குத் தேவீரா நாயனென்று கண்டிருக்கிறதொழிய வேறேன்ற விறப்பித்துக்கேடக வழக்கிலலையெனகிற முறை மையே யறிவாயுள்ளது என்ற வினாவற்றே என்றதுக்கு பி-மி, திருக்கடைகாபடு “ஆட்பாலவாககருளும் வண்ணமு மாதி பாண்புங், கேட்பான்புகிலளவிலீ கிளக்கவேண்டா” கண்டுகொள்க.

(2)

திங்கனம் பதியிலக்கணங்கேட்ட மாணவகன் ரசவிலங்களங்கேட்கும் வினு மேலருளிச செய்கின்றது,

மூலமுழுநாயும்.

தக

அறிவுச் சாமை யிரண்டு மடியேன்
செறிதலான மெய்கண்ட தேவே - யறிவோ
வறியேனே யாதெனது கூறுகே குய்து
குறிமாறு கொள்ளாமற கூறு.

வி - ம. அறிவறியாமை யிரண்டு மடியேன் செறிதலால் -
ஒருவரத்திலே யறிது மேரவதரத்திலே அறியாகலுமாக விடத்
விரண்டு பகுதியு மடியேன் கூடிவருகையினால், — மெய்கண்ட
தேவே - மெய்கண்டதேவனே, — அறிவோவறியேனே யாதென
கூறுகேனே - அடியேனே யறிவெனது சொல்லப்படத் திருக்கு
மேர அறியாதவனெனது சொல்லப்படத் திருக்குமேர விவையிர
ண்டினுள் யாதெனது வின்னப்பஞ்ச செயவேன, — ஆயந்து-இவ்
விரண்டு பகுதியுத் திருவள்ளத்திலேயாராயக்கு பாரதருளி, —
குறியாறு கொள்ளாமறக்குறு - தேவரீருளிச்செயகிற வதத்தின
குறிப்புக் கடியேனமறத்து வின்னப்பஞ்ச செயயாம ஸருளிச்
செயதருள (க-து) ஆனமா சததுமல்ல அசததுமல்ல கூடின
து தானுநதனமொழு சதசததென்னுளு சிறப்பினையுடைத்தாம்
அதாவது அறிவிதா ஸறிகிறக்கென்றது உ-ம. சிதத்தியாரில்,
“அறிவிகப்படுது சிதது-விவன” எ-ம. சிவஞானபோதத்தில்,
“அறிவிக்கவனி யறியாவளங்கள்” எ-ம. திருவாசகதத்தில் “அ,
நிவிலாஸம் யன்றேகண்டோனாள்” எ-ம. கண்டுகொள்க

பகவிலக்கணங்க கேட்ட மாணவகண மேற் பாசவிலக்கண
ங்கேட்டும் வினாவருளிச் செய்கின்றது.

குறிய மூன்று மலத்தின குணககுறி
வேறு கிளக்கின விகறப்பு கறப்பு
குரோத மோகங் கொலையஞ்சு மதகை
விராயெண் குணதுமா ணவமென விளம்பினே

யஞ்ஞா எம்பொய் யயர்வே மோகம்
 ணபசா சூங்கிய மாஶச ஸியம்ய
 மாயவேழ குணலு மாஸயக் கருளின
 யிருத்தலுங் கிடத்தலு மிருஷின யியற்றலும்
 விடுத்தலும் பரசித்த மேவலென ரெடுத்த
 வறுவகைக் குணலுங் கறுமத் தருளின
 யங்கவை தானு நீங்காது சின்று
 தணவழிச் செலுத்தித் தானே தானு
 யென்வழி யென்பதென றினரு மன்ன
 ஓரும் பெயரு முருவு கொண்டென
 அரும் பெயரு முருவு கெடுத்த
 பெண்ணை குழ்த் வெண்ணையம பதிபிற்
 சைவ சிகாமணி மெய்யா மேயய
 மும்மலன் சடமென மொழிந்தனை யம்ம
 மாறுகோள் கூறல போலுட தேறஞ்
 சடஞ்செய லதனைச் சாந்திடு மெனினே
 கடம்பிட மதனுட் கண்டிலம விடமபடு
 மூன்றிரன் போன்ற தாயிற ரேண்றி
 யனைக்தாங் ககறல் வேண்டுக குணங்களும்
 பண்மையின் ரூகு மெம்மைவட தீண்தரத
 தானே மாட்டா தியானே செய்கில
 னீயோ செய்யாய் நின்யல னுயிட்
 தியல்பெனிற போகா தென்று மயல்கெடப்
 பந்தம் வகத வாறிங்
 கெதமானி யில்லாய்குளே,

வி - ம கூறியமுன்ற மல்ததின் குணகுறி வேற்கொக்கின்—அடியேனுக்கு முன்னே யுபதேசக கிரமமாகப் ப்புதி பக்காமாகிய திரிபதாததங்களையுட் தேவரீ ரகுளிச்செய்திற வவத்ரத்து ஆணவ மாணை காயிய மென்னபபட்ட மூச்சு மலங்களினுடைய குணங்களையுக குறிகளையும் கெயவேறாகச் சொல்லுமிடத்து—விகறபவ கறபவ குரோத்மோகங் கொல்லுமானாமத கலைவிரா யென்குணலு மாணவமென விளமபினை - ஆனம் போதமானது யாதாமொனறாகுத தன்னை விகறபிததுத தன்னைபொழிய மற்றெல்லாவரு மொவவாதவரென்ற நிற்கிறதும், யாதொன்றுக்குக் கோபமபண்ணிக்கொண்டு நிற்கிறதும், யாதொன்றையிடும், யாதொன்றுக்குக் கொல்லுதலும், யாதொருதுனபக்கள் தன்னிடத்தில் வந்துற்றுவதற்கு விதனபபடுகிறதும், யாதொன்று சொல்லுமிடத்துஞ்செயுமிடத்து மகங்காரமாய நிற்கிறதும், யாதொன்றாக்குளுகிறித்துக்கொண்டு திரிகிறதுமாக விவங்கன கூறப்பட்ட குணங்களெடுமே "ஆணவ மலத்தினுடையதென றருளிச்செய்தூய் , அன்றியும,—அன்றானம் பொய்யாவே மோகம் பைசாகுக வியமாச சரியமபயமாய வேழுகுணலு மாணைக்கருளினை - பொய்யை மெயியென்ற கொள்ளுதல பொல்லாங்கு செயதலும், போய்சொல்லுதலும், கண்டறத மறந்து மயங்கி வருந்துகிறதும், காமவாணையால மூச்சிக்கையும், ஆண்டுண்டாயத்தை விஸ்தியாக வொளிந்தலும், ஆனமாககளைக் கொல்லுவதிடக்க வெழுநினைவும் பிராக்க கழுக்காறுக்கெய்து கேட்கினைக்கிறதும் பிறரோடு வயிராக்கியம் பாராட்டுகிறதும், உயிருக்கிறது வருமொன்று அசைப்பட்டுத் திரிகையுமாக விவங்கனஞ்சு சொல்லப்பட்ட குணங்களேயும் மாயாமஸ்ததினுடையதென் றருளிச்செயத்தை,—இருத்தலுக் கிடத்தலு மிகுஷினை பியற்றலுடைய விடத்தலும்பர நித்தியத்துமேவெளன் நெடுத்தாலும்வகை குணலுக்

கருமததருளினை - ஒவ்வொரு⁹ தலங்களைப்பற்றி யிருத்தலும் ஹோயிமிக் கிடத்தலும், புண்ணிய பாவங்களைச் செய்தலும், ஒவ்வொரு ஸிறக்களாய் நின்ற தொங்குள்களை விடுதலும், சா வூடு நிலத்து நடக்கிறதே தொழிலாகப் பொருந்தியிருக்கிறதும், உடலமாறிப் பிறத்தலும் கிழஞ்சாருடன் பொருந்தலும் ஓரு விஷங்களுக்கு சோந்திருக்கும் மறவகைகளுண்டாய்வுகளும் கண்முலத்தினுடையதென நருளினுய, — ஆங்கவலதானு நீங்காது நின்று - முன்சொல்லப்பட்ட காரண மலங்களினின்றுவிரியப் பட்ட காரியமாகிய - உக - வகையும் மடியேனைவிட்டு நீங்காம் வஜவரதமுளின்று, — தனவழிச் செலுத்தி குதாக்குண்டாகிய தொழில்களின் முறையையிலே யடியேனையுக்காரியப் படுத்தி, — தாணேதானுய - அடியேனைகளுக்கு முதலில்லையெனும்படி மேவிட்டு நின்றுகொண்டு, — எனவழியெனப் பொறி னருமன்ன - தமபிரானே அடியே னிச்சைவழி யெனக்கிறது கற்றம் வருகிறதில்லையாம், — ஊரும்பெயரு முருவுக்கொண்டென ஊரும்பெயரு முருவுக்கெடுத்த - அடியேனுக்குண்டாயிருக்கப்பட்ட மலங்களை நீக்குகைப் பொருட்டாக ஊரும்பேரு முருவுமில்லா தேவரீ ஊரும்பேரு முருவுக்கொண்டு அடியே ஊக்குண்டாயிருக்கப்பட்ட ஊரினையும் பெரினையும் முருவததினையுங்கெடுத்தாய், என்னவே மேலொரு சங்கடாத வண்ணங்கெடுத்துப் போட்டவனெனபது கருதது. — பெண்ணை குழந்தெண்ணையம் பதியிற சைக்காமளி - பெண்ணை யாற்றுநீர் குழப்பட்ட திருவெண்ணைய் கல்லூரிலே யெழுந்தருளி, யிருப்பதாய் சைவசமயத்துக்கோ ரபிதேகரத்தினமாயுள்ளவனே, — மெய்யமெய்ய - பிரபஞ்சமாகிய பெய்யைக் கடியப்பட்ட சத்தியவான்களுக்கு குணமையர் யுள்ளவனே, — முமலங்குசடமென்மொழிந்தினை-அடியேனுக்கு முன்னே யுபதேசை கூர்மாகு, உருளிச்செய்கிற வறத்தில் ஸாஸ்வமாயை கனமென்கூப்பட்ட முன்று மலங்களையுது டமாகிய உசேந்தமென்ற

ருளிச்செய்தனே,—அம்ம - அடியேன விண்ணப்பஞ்செழிறதை
அழிதாகக கேட்பாயாக,—மாற்கோள் கூறல்போஹம - முன
னே யடியேனுக கருளிச்செய்கிற வவதாததிலே செதாசிய
மலங்களைச் சடமென்றும் மாற்பாடாக வருளிச்செய்தாயிருக்
கும, அபபடி யல்லகாண —தேற்குசடம - அந்தியாவங்கத
மலங்கள் சடமே தபபாது என்ற தேவீராருளிச்செய்யில்
அவை சேட்டைப்படுவானேன,—செயல்தனைச் சாாத்திடுமே -
நீ யறிவளளவுஞ்சொ ஹன்னேடு கூடுகையி ஸந்தயலங்க
ஞஞ சேட்டைப்பட்டதாயிருக்கும,—எனினே - என்ற தேவீர்
ராருளிச்செய்யுமாகில,—கடமபட மதனுட் கண்டிலம் - கடபடா
திகளாயுளன சால் குடம புடவை சீலமுதலராயுளவை யடியே
ஞேடு கடின வவதாத்து அபபடிச் சேட்டைப்படக கண
டெனிலை, விடமபடு மூன்றாளபோன்று - அந்த மலங்கள்
கடபடாதிகளபோலலவ விடததையுடைய வசாவிழுதலாயுள்
ள ஞஞகள் சடமாயிருந்தாலும் அறிவாயிருந்த வாணமாக்கள்
புசிதத வவதாத தங்கறிவை யழித்துத் தனகுண மேவிட்டு
மயக்கிறதோல வகத மலங்களுஞ சடமாயிருந்தாலும் மறிவர
யுள்ள ஏன்னேடு சமபந்தமான வவதாத்து அவையு மபபடி
மேவிட்டு மயக்கும,—ஆயின - அபபடி யானால,—தோன்றிய
இணதாங் கரைவேண்டிய - அந்த ஞஞானது புசிததவாகனை
மீறத்து மேவிட்டுநின்ற மீளவும் விடபெப்போன்றபோல விக்
தமலங்களு மபபடிச் செய்யவேணும் அபபடிக கண்டோ யில்
லையே, அன்றியும,—குணங்கஞும் பணமையினருகும - இந்த
மலங்களுக குவமையாகச சொல்லப்பட்ட ஞஞகளுக்கிந்தமலங்க
கண்போலப் பலகுணங்கள செய்ககண்டதிலை, ஆகையா
வது திருட்டாந்த விரோதமென்ற கண்டுகொள்ள, அன்றியு
மந்த மலங்கள்தான,—எம்மைவந தனைதாத்தானேமாட்டாது
சடமேயானு ஸடியேனவநது பொருந்தகைக்குத் தானுஷ்டாட
டாது,—யானேசெய்கில்லை - அடியேனுக்கு குற்றமாயுள்ளது

வேணுமென்ற அடியேன் தானே யுங்டாகிக்க கொள்வது மிலலை,-நீதோ செய்யாய நினைவுமிட்டு - தேவரீ மலரகி தனுபிருக்கவா வஞ்ஞானமாகிப மலங்களையடியேனுக குண டாகைப்போகிறதிலை, இவை முன்றுவகையு மன்றி,-இவஸ் பெனில் - அத்தமலங்க ளாளமாவளளவன் மே சபாவமாக வள ஈதன் நருளிசெய்யில,-போகாதனை - பாலில் வெளுப் புது கரியிற் கறபடும்போல வியலபாடுள்ள சபாவததுக கொ ருகால்ததிலு மழிவிலலையாம,-மயல்கெட - அடியேனுக சிக் தச சந்தேகங் தீரதகக்காக,-பந்தம் கர்த்தவாறிக் கந்தமாகியில் ஸ்லாயருளே - முடிவுமுதலு மிலஸாத தமபிரானே மயக்கக்கீர விதபப பாசமகதங்க் எடியேனேடு வகுபொருங்கிண முறை யெபபடி.யென நருளிசெய்யவேணு. (க-து.) பாசம் கெல் லுக குமிபோலவும், செய்பிற காளிதமபோலவும் நிறைவிலைகம கண்டதல்ல நிக்கங்கட்டமிலலை எனபதாம உ-ம். சிவஞான போதத்தில். ‘கெலவிற குமியு நிகழசூபினிற களிமபுனு, சொல்லிற புதிதளற தொண்ணமயே’ எ-ம். சித்தியாரில், “முமயல கெலவிறனுக்கு முளையொடு தவிடுமிபபோல்” எ.ம. சிவபபிரகாசத்தில். ‘கெலலுமுளை தவிடுமிபோ லகாதியாக நிறுத்திவோ’ எ-ம. சொன்னமுறையை கண்டுகொள்க. (து ம) தேற்குச்சும எ-கு. அறுதியாகவாத மலங்கள் சட்டமே தப் பாது என்று பொருள்கறியதற்கு பி-ம, உண்மைக்கறிவிள்க்கத்தில். ‘மலகுசுடமெற்றல்காட்சி’ எ-ம, சிவப்பிரகாசத்தில். ‘மாமைதான சிதத்ருவாய் மருவமாட்டாது’ எ-ம, சித்தியாரில் ‘உலகததுக்கேர விததுமாயசிததயே’ எ-ம், கண்டுகொள்க. செயலதனைச்சாாக்கிடும் எ-கு. நீயறிவுள்ளவ னுகையா ஹுள்ளேடு கூடுமையி லக்தமலங்களுஞ் கேட்டுடப் பட்டதாயிருக்கும் என்று பொருள்கறியதற்கு பி-ம. சிவப்பிரகாசத்தில். அங்கியமானவையுண்டது யாக்கியமாய் நிறைக்கலறி அறிபாலமயினுளு மருளிலாய்க்காலக், தன்னிலவனோயாவுமா

நின்றதொன்றை தாழுணாதலாலுமுயிர் தானெனவோன்றில் தாய், மனனியிடுமல்ம்’ எ-து கண்டுகொங்க, இதுவ மூன்று செய்யுள்ளாலும் கத்தாவறிவிப்போன்றை மானமா வறிவிததா வறிகிறவென்றாலும் பாசமறிவிததாலு மறியாதென்றாக கூறிய வாறு காணக. (ஏ)

இங்ஙனம் பதியிலக்கணம் பசுவிலக்கணம் பாசவிலக்கணம் குசொலலிப் பாசதரிசனஞ்சொன்னபின் ஆன்மதரிசனஞ்சொல் வாவேண்டுகையாலு மலதரிசனம் வேறே சொல்லாதபடியினாலுக் தேவரி ராளமுன் னே பாசநிலலாது, அடியேணுக்குச் சுதங்கிட மாயத காண வறிவுமிலலை, இந்தமலதஷதக கண்டமுறைக்கும் யெப்படி யென்னுா வினு மேலருளிச்செய்கின்றது. *

அருள்முன்பு நில்லா தடியேற்குக் கண்ணின் ரிருள்கண்ட வாறெனகொ லெதாய் - மருள்கொண்டி மாலையா வெண்ணெய்வாழ் மன்னவா வென்றுண்டைய மாலையா மாற்ற மதி.

வி-ம் அருள்முன்பு நில்லாது - அந்தமலங்க ணஞ்சுான மாகையாலே தேவரி சந்தியிலே நில்லாது, - அடியேற்குக் கண்ணின்ற-அடியேணுக்குச் சுதங்தரமாகக காஞ்சியறிவுமில்லை யாம் அப்படியிருக்க, - இருளகண்டவா ரெனகொ லெதாய் தம்பிரானே அடியேண்ட விருண்மஸமாகிய வகுஞானத்தை யறிந்தபடி யெப்படி, - = மருள்கொண்ட மாலையா மருளக சிய பண்ணை வண்டுகளிருந்து பாடப்பட்ட மாலைப்பீண்டு டையானே, - வெண்ணெய்வாழ் மன்னவா - திருவெண்ணெய்

* இங்ஙனஞ்சொல்லப்பட்ட மலங்கநடியேணுகுக் தேவரீருக்கூடினின நறிவிக்கச்செய்தே யடியேணை மயக்கிறவழி யெப்படி யென்னும் வினுமே வருளிச்செய்கின்றதென்று கொங்கு வாரு முளா அது வினுவல்ல.

= மருள, இஃது குறிஞ்சியாழ்த்திருக்,

து

இருபாவிருப்பு

நல்லூரிலே யெழுந்தருளியிருக்கப்பட்ட தமபிரசனே, — என்னுடையமால் அடியேனுக குண்டாயிருக்கப்பட்ட விந்தமயக்கத் தை, — றூபா - அடியேனுக்குச் சுவாமியாயுள்ளனரே, — மாற்றமதி - போககந்தகக்காகத் திருவள்ளத்திலே யடைத்தருள், (க-து.) மலதரிசனத்தைப் பரமசுகத்திலே யழுதுமிடத்திதுவ கொடு மலசமபந்தத்தினுலே யல்லோ சுகத்தைப் பெற்றிருந்தோ டி எனது மநுமானத்தினுலே யறிக்கொண்பதாம், உம் சிறப்பிரகாசத்தில், “அங்கியமானவையுணாததி யங்கநியமாயங்கிறதை வறிக்கிறியாமையினுடை மருணிலவுவகாலங், தன்னிலாணேயாவு மாயனினரத்தீர்ணமை தாமுணாதலானுமுயிர தானெனவொன நிலதாய் மணனியிடுமெலம்” எ-து, கண்டுகொள்க, (கு)

இவங்கம் பாசதரிசனஞ்ச சொல்லிப் பசதரிசன மெபயழி யென்னும் வினா மேலருளிச் செட்கின்றது.

மதிநுதல் பாக ஞகிக கதிதர
வெண்ணெய்த தோன்றி நண்ணியுள் புகுக்கென்ற்
ஆஸக்கவெளி செய்துன எளவில் காட்கிக
காட்டியெற காட்டினை யெனினே நாட்டியெ
னுண்ணமையும் பெருமையு நுவலி னண்ணல
பாதாள சத்தி பரியதை மாக
வேதி யுணாத யானே யேக
முழுத்து கின்றனனே முதல்வ முழுத்தும்
புலனகடைப் பூழை நுழைக்கனன கலங்கி
யாங்கை தவத்தையு மடைத்தன ஸீங்கிப்
போககு வரவு புரிக்கனன றுக்கி
யெவ்விடத் துண்ணமையு மிவ்விடத் தாதலுஞ்

செல்லீ-க தெய்தலுக் கீரிதத மூன்றிலு
 ளான்றெனக சுருளவ வேணு மென்று
 மிலலா நிலதர யுள்ள தளதெதலுஞ
 சொல்லே சொல்லாபச சொல்லுவ காலீக்
 சிறுததலும் பெருததலு மிலவே சிறுதகி
 யானை யெறுமயி னனது போலெனின
 ஞான மன்றவை காய வாழககை
 மற்றவை யடைகதன வுனவெனி ஏற்றங்கு
 விடட குறையி னரிக்கு தொன்று
 தொடடு வகுதனவென வேணு கட்டு
 பெரியதிற பெருமையுஞ சிறீசிறீ சிறுமையு
 முரியது னின்கே யுண்மை பெரியோ
 யெனக்கின அகு மென்று
 மனக்கினி யாயிலிரி மற்றது மொழியே.

வி - ம மதிராகல் பாகனுகி - சந்திரனைப்போலத் திருமீ
 த்தியின்யுடைய பாமேஸரியை யொருபாகத்திலே வைத
 திருக்கப்பிடட தேவரி,-கதிதர வெண்ணெயத்தோன்றி-அடி.
 யேனுக்கு மோக்குததைத்தருவது பொருட்டாகத் திருவென்ன
 னெய கலாரிலே திருவுவதாராகுசெயதருளி - எண்ணீயுங்குக
 து - அடியேனிடத்திலே வாதுபொருத்தி,-எண்ணுளம் வெளி
 செயது - அடியேனிடத நூண்டாகிய வகுஞானத்தைக்கிச் சிவ
 ஞானத்தைப் பிரகாசிபாரிதது - உண்ணளவில் காட்சிகாட்டி
 ஆனம்போதத்தா லளவுபடுத்த வொண்ணாத வுன்னுடைய வியல்
 பினையு மடியேனுக்குத தரிசனப்படுத்ததி,- ஏற்காட்டினை - அடி
 யேனுடைய வியல்பினையுக் தரிசனப்படுத்தினுப்,- என்னே
 அப்படி தரிசனப்படுத்தினு சானுலும்,- காட்டி யென் ஓன்னம்

யும் பெருமையு நுவலில் - தேவீ ரறுதிப்புத்தி யருளிச்செய் யப்பட்ட வழியேனுடைய நோமையும் பெருத்த வியாதத்தை யும் விண்ணப்பஞ் செய்யுமிடத்து, —அண்ணல், பாதாளசத்தி பரியங்தமாக - தமபிரானே, பாதாளசத்தி முடிவாக, —ஒதியுண ரந்த யானேயேக முழுததுங்கிறனகே-நூல்களைக் கற்றறித்து பேன்றிசென நறியப்பட்ட விடமெல்லா மதியேனருளே முழுவதும் வியாததமாய நின்றதுண்டே, —முதலவு - சாவரன மாக்களுக்கு மொருமுதல்காக நின்றனாததுகிற கத்தாவே, — முழுததும் - அபபதி யோதியுணாந்த விடமெங்கு மதியேன் வியாத்தமா யிருக்கசெய்தேயும், —புலன்கடைப் பூஜைதுழைங் தனன்-ஒன்றை யறியுமிடத்துச் சோதனிராதிகளாயுளன் வறபத் துவாரகளாகிய புலன்களோவேக்கடி யறிக்கேதன. அன்றியும், — கலங்கியாங் கைநெதுவத்தையு மடைந்தனன் - அடியேன்றிக்கிற வறிவையும் விட்டு மயங்கிய விடத்திலே சாக்கிரஞ் சொப்பனான் சுமுத்தி துரியந்துரியாகித் த மென்னபப்பட்ட வைந்தவத்தையும் பட்டுளின்றேன. அன்றியும், —ஒங்கிப் போகுவரவு புரிந்தனன் - அபபதிக்கடி வாதனைசெய்து நிறகிற சரீரத்தையுமவிட்டு நீங்கி மீனவுமொவ்வொரு சரீரத்தையும் வங்கெடுப்பதூஞ் செய்கேதன, — தாக்கி - இவையிற்றைத் திருவுள்ளத்திலே யாராயந்து பாதத ருளி, — எவ்விடத்துண்ணமையும் - அடியே கேநுதியுணாந்த விட மெங்கு மதியேன வியாததமாயிருக்கிறதும், — இவ்விடத்தாலும் - இப்பொழுதின்தச் சரீரக்கோடை கூடிசிறை சீவிக்கிறது மத்தைப்படுகிறதும், — செல்லிடத் தெய்தலும் - இந்தச் சரீரதொங்களைவிட்டுப் புண்ணிய பாவங்களுக் கீடான்சுவாகக நரக்கங்களி வே சென்றுபவிக்கிறதும், — தெரித்த மூன்றாறு ளெளன் நெ ஜக்கருள்கேண்டும் - தேவீ ரிஷைவுமுன்று பருதியினு மிது காயிருக்கு மானமாவி இண்ணமயென்று ஒன்றை யடியேனுக்குத் தத தெரிய வருளிச்செய்யவேணும். அப்பதி யொன்றைச் செரித்துக்கிறதென்ன வணவ மூன்றுபகுதியு மானமாவக்குடைய

தல்லோவென்று திருவளஞ்சூரியதருளுமானால்,—என்றுமிகு வறிலதாயுள்ள துளைத்துஞ்சொல்லே சொல்லாகச் சொல்லு ங்காலை - எக்காலத்து மொவரைான்றி னியல்புகளைச் சொல்லு மிடத்து இல்லதில்லாததே யுள்ளதுள்ளதேயென்று சொல்லுகிற சொல்லே யறுபிப்பட்ட சொல்லாகச் சொல்லுமிடத்து,— சிறத்தலும் பெருத்தலுமிலவே - ஒருமுதலாயிருக்கப்பட்ட வா னமா வோரவதரத்தி வணுவாகச் சிறத்து மோரவதரத்தினே மகத்தாகப் பெருத்துமரவு வழகில்லையே. அதுநிறு,— நிறத் தியானை யெறுமயினுண்ணதுபோல் - அபபடிச சிறத்து பெருத் தும வாரா தெப்பொழுது மொருதன்மையாகிப் பியாதமாய்ப் பிறசெய்தேயும் யோனிசமபதஞ்செய ததுவதுவாயிருக்கிறது ஆணையாய்நிற வான்மா வெறுமபானுறபோவிருக்கும்,— எனில் - என்ற தேவரீ ராகுளிசசெய்யில்,— ஞானமினாறவை காய வாழ்க்கை - தேவரீ ராகுளிசசெயத் தழியேன்கேட்ட வறிவல்ல சரீரத்தின வழக்கைச் சொல்லலாம்,— மற்றவை யடைந்தன வள - அதனை நாமபபடிசசொன்னது மறிவாயுள்ள வான் மாக்கள் கணமத்துக்கேற வொவவொரு சரீரங்களோடுக் கூடினு வதறகதறகுத் தக்கதாக வறிவுக்கிவிதது கிறகுமென்ற மேற்கொண்டும்,— எனில் - என்றாருளிச செய்யில்,— அந்தன் று - அஃதிப்படியற்ற, அதென்னென்று கேட்டஞ்சூருமாகின், விட்டகுறையினரின்று தொன்றுதொட்டு வந்தனவேன்டும் - அப்படிக்கூடின யோனிசகுததக்க வறிவாயிருக்குமேயானுஸ் முன்னேயெதெது விட்டுவந்த, யோனிகளை யினங்கின்ன தன் வாவோவென நழியேன்றியவேணும். அப்படியல்ல கூடின யோனிக்குத் தக்கதாக வான்மா வறித்து சீவிக்குமென்ற னான்சொன்னது அந்தந்த வகுதாகதோறு செடுகப்பட்ட சிறியயோனிக்கும் பெரியயோனிசகுததக்க வறிவரக வறிக்கு சீவிக்கிறதா யிருக்குமென்ற தேவரீ ராகுளிசசெய்யில்,— சிட்ட

பெரியதீர் பெருமையுன் சிலிய்தீர் சிறைமை மூரியது நிசக்கே யுண்மை-தேவரீர் கூடினதின் நன்மையென்ற நாட்டப்பட்ட பெரியோளிக்குத் தகசதாகப் பெருத்தவறிவுன் சிறியோளிக்குத் தகசதாகச் சிறுத்தவறிவு மபபழிருக்கிற சுதந்தரமனுவக ஸஜுவ மகததுக்கு மகததுமாயிருக்கிற தேவரீருக்கேயுள்ளது,— பெரியோம - மகததாயிருக்கப்பட்ட தமபிரானே,— எனக்கிண ரூகும் - அநதவழிக் கழியேலுக கிலைபாம்,— என்றுமனக்கிணி யாய-எக்காலசது மெம்மனத்துக் கிணிலையாக விருக்கப்பட்ட தமபிரானே,— இனி மற்று மொறியே-இனங்க தானுகிலுமதி யேன மூன்னேசேட்ட வினாவுக்கு விடையருளிச் செய்யவேண இம் (க-து) ஆனமாவினிய வெபபழியென்னிற பழகம்போல வழித்தின நன்மையாக விருக்குமென்றும் சிபபைபபற்றின விபாகமென்ற மதுவதுவாய நிறப்பதென்றஞ்சு சௌல்லபபடும் ஒ-ம் சிவப்பிரகாரத்தில் ஒரிடத்துணருமுண்மை யொளித்திருப்பலம்போலும்’ எ-ம் சித்தியாரில், “சித்திடாருபவிபாபி யெ ஆமழுக்குண்டயஞ்சி’ எ-ம் வருவது கண்டுகொள்க, (து-ம்) அவை மூன்றுபதுக்கிய மாண்மாங்க குடையதல்லோவென்றுதிரு அளவ பற்றினதுக்கு, பி-ம் சித்தியாரில் “குக்கும் தேகியாகித் தூல்குபத்தின் மன்னிச், சாக்கிரமுதலாயனள் வவததையுட் டங் கியெங்கும், போககொடுவாரவுமெல்லாம் புரிந்துபண்” ணியங்கன் பாவ, மாக்கியும் பலன்களெல்லா மருத்தியு சிறஞ்சான்மா, எ-து கண்டுகொள்க, சிறுத்தாலும் பெருத்தலு மிலவே, எ-கு. ஒரு முதலாயிருக்கப்பட்ட வாண்மா வோரவதாததி ஸஜுவர்க்கச் சிறுத்துமோரவதாததிலே மகததாகப் பெருத்துவர வழக்கில்லை, என்று பொருள்க- வியதறகு. பி-ம், சிவஞ்சானபோதத்தில், “மா பாதனுவிளக்காய் மறறுள்ளங்கானுடே, ஸாயாதாமொன்றைய துவதுவாய்’ எ-து, கண்டுகொள்க மற்றவை யடைந்தனவுள், எ-கு, ஓமப்பழச் சொன்னது மறிவாயுள்ள வாண்மாக்கள் கண்

குத்தகேரு வொலவெராகு சீரிக்கனோடுகூடி எதற்கதற்கு ததக்கதாகவற்று சீவிதது நிறுப்புமென்ற பொருட்களில்தற்கு பி-ம சிவப்பிரகாசத்தில் “செறிக்கு முடலுண்மைனிச் சேபு வன வாயிலபற்றி, யறிந்ததிலமுடதும்” எது கண்டுகொள்ள,

இவனஞ் சொல்லப்பட்ட வானமா வவத்தைப்படியீடு தது ஒரவத்தையைக் கண்டதோழிய மற்றளவுவத்தைாலும் மடியேனு ஸ்ரியப்பட்ட தில்லையேயென்னும் விஞ்சமேலருளிக் கொட்டுகிறது.

மொழிக்க வவத்தை முதலடியே ணின்றான்
கொழிக்கன நான்கு முணர - விழித்தறிக் [வே
தேறிறறிகு கிள்லை யெழிலவெண ஜையமெயத்தே
தேறிறறென கொண்டு தெரித்து

பி-ம, மொழிக்க வவத்தை-சொல்லப்பட்ட வாத்தைகளைக் கிடிலும்,—முதலடியேணின்று- முதலவத்தையாகிய சாக்கிரத்திலே யடியேணின்றதனாடு,—ஆங்கொழிக்கதன நான்கும் அங்கச் சாக சிரத்தைத்தவிர மற்றுண்டான சொப்பன் சமுத்திதுரியங் துரி யாதீத மென்னப்பட்ட நானகவத்தையும்,—உணர்விழிக் தறிக் கேறிறறிக்கில்லை - அடியேணிறுக்கு ணினைவுண்டாம்பாடு யோவ ஹோன்றாக விரசக்னாதுமில்லை யறிக்கேனது மிவவிடத்திற் கண்ட தில்லை,—எழிலவெண்ணைய மெயத்தேவே - அழுகினையுடைய திருவெண்ணையலஹூரிலே யெழுந்தருளியிருக்கப்பட்ட மெய் கண்ட நாதனே,—கேறிறறென்கொண்டு தெரித்து - அங்கவுத் தை நாலு முண்டென்ற அடியேனுக்கறுதிப்பட்டு வாக்கறுதிவந்து எதப்பயரமானங்கொண்டறித்து (கது) பிறித்திடவை நதவத்தைப் பெருகிய மலந்தாற் பேணியுற மாண்யாலே சுதா தத்துவங்க ணின்கினவிடத்திலே யைந்தனவத்தையும் படிமன்றமானப் பிரமாணத்தினுலே யறிக்கென்றது, (१)

இங்கான சொல்லப்பட்ட வாக்மா வொன்றுண்டென் கிறதைத் தரிசுத் த வழியேதெனும் வினா மேலஞ்சிச் செய் கின்றது.

தெரித்த தென்கொண்டென் யுருத்திர பசுபதி
 செழியே னேஸையு மதிமை செய்யப
 பதிவங் கொண்டு வடிவு காட்டில்லாப்
 பெண்ணை யானும் வெண்ணைய் மெய்ய
 வவத்தையிற தெரித்தன னுயி னவத்தை
 தெரிச்சான கிருததலு மிலனே திருத்துங்
 கால முதலிய கருவி யாயின
 யானும் பிரமனும் வந்தெனை யடையா
 ரோதுங் காலை யொன்றையொன் றனூரா
 சேதங் மன்றவை பேதைச் செயலிச்
 சேதங் வானுற செயல்கொள் வேண்டுந்
 போதன மிவற்றைப் புணர்வதை யறியேன்
 கருவித திரளினுங் காண்பதோ ரொன்று
 யொருவுவ தறியே னுணர்வில் னுதலி
 னிறகொடு கண்டன னுயினெந்குக்
 கருவி யாயினை பெருமையு மிலவே
 யானே பிரமங் கோனே வேண்டா
 வின்னுங் கேண்மோ மனன நின்னின்
 முன்னே மென்ற னுணர்வில் னுதலி
 னென்னைக் காண்பினுங் காண்பல கானு
 துன்னைக் காண்பினுங் காண்பல வுன்னே
 டொருங்கு காணபினுங் காண்பல வருதுனை

கண்டவர்களே தென்து கண்ணே
யண்ட வாண வருடபெருங் கடலே.

வி - ம கெரித்ததென கொண்டெனை யுருத்திரபசுபதி சீ
ஷயனேனையு மதிமைசெய்யப் படிசுநகொண்டு ஏதுவக்டடில்
லாப பெண்ணைபாராஞ்சு வெண்ணையமெய்ய அதுஏயம் உரு
த்திரபசுபதி - உருத்திரமூரத்தின்மா யாளமாக்கஞ்ச கெல்லர
முவிரகுமிராய நின் ரீரவித்ததராஞ்சிற கத்தாவாயிருக்கப்பட்ட
வனே, - செடியனேன்-முடலை யாக்கைபோன்கூடிச சங்கம
ரண துக்கத்திலே கிடக்கமுக்குதுகிற பாவியாயிருக்கப்பட்ட வெ
ண்ணையும், - அடிமைசெய்யப் படிசுநகொண்டு - தேவீரா திரு
வடிக குரித்தாக்கிக் கொள்ளவேண்டு யடியேனைப்போல வடிவை
பெறுத்துக்கொண்டு, - வடிவுகாட்டிலாப * பெண்ணை
யாராஞ்சு, வெண்ணையமெய்ய - சேவீரா குண்டாயிருக்கப்ப
ட்ட வண்ணமல்லினை யொருவருங்குப் பாட்டாத நீபண்ணை
யாற்றை டாட்சியாகவுடைய திருச்சண்ணைய கல்லாரிலே யெ
ருமுங்குளி யிருக்கப்பட்டத் மெயக்கண்ட நாதனே, - தெரித்ததெ
னகொண்டெனை - அடியேன்ன ஹருமுதலுண் டெஸ்கிற
கை யறியப்பட்டசேது பிரகாரமொ றருளிசுமூயவேணும்
- அவத்தையிற நெரித்தனஞ்சின - அடியேன் சாக்கிராதி பஞ்ச
சுல்தனைப்பட்டு ஏருகையின்றுலே யதுகொண்டே டிடியேனை
னல்ரூரு முதலை யறியப்பட்டதென றருளிசு செம்யுமாயில், -
அவத்தைக் கெரித்தாய கிருதலு மிலனே - அடியே னபரடி
யவத்தைப்பட்டு வருகிறதேயுண்டாமாகி லபபடி மறைக்கப்பட்ட
உவருகிற வக்தவாங்கதையு மினஞ்சினனதென்று கண்டு அவ
விடங்களிலே யவற்றை யடியேன்றிக்கு நீக்கிக்கொண்டேனு

* பெண்ணையாராஞ்சு என்றகைப் பண்ணையாள என்பபாட
மோதி பண்ணையாளாக நின்றவடியேனை யேறுபணி கொள்
எபபட்டவனே என்று பொருள் கூறுவாருமோ,

மில்லை,—திருத்துக் காலமுதலிப் கருவியாயின் - அப்படி யங்குவதத்தையின மறைப்பை நீச்சுகிறது காலசியதி முதலிய கருவிகளை றருளிச்செய்யுமாகில,- மாலும் பிரமனும் வாத தெளையடையா - அபபொழுது சிருட்டிச்சுகு திதிக்குஞ் கத்தாவாயிருக்கப்பட்ட பிரபனும் விஷஞ்ஜுவு மடியேனைக்கூடி நின் துணாத்துகிறதில்லையாம். அன்றியும,—ஒதுக்காலை யொன்றையொன்றையா - அதக் கருவிகளியல்லபச சொல்லுமிடத்து ஒருக்கருவியை யொருக்கருவி யறியாது. அன்றியும,— சேதனமன்றவை பேதைச்செயல் - அதக் கருவிகளியவளை தலை வறியாமையாயிருப்பதோசெயல் அபபடிபல்ல ஆனமா வறியாயிருப்பதுகொண்டு அதக் கருவிகளோடுங்கூடி வாவை, சேட்டைப்படிமென றருளிச் செய்மில,—இச்சேதனவானுற செயல்கொள்வேண்டு நம்போத மிவற்றைப் புணாவதை யறியேன - அபபடி யடியேண்றியும் பதுகிக்குரியவனுமா யந்தக் கருவிகளின பயனைக் கொள்ளத்தக்கன னுமாயிருங்கி லடியேலூ ஸ்டைய வற்வு அதக்கருவிகளோடு கூட்டுகிறதை யறிக்கை ரேனில்லை. அன்றியும,—கருவித்திரளினுங் காபைதோரென்றாய - அதக் கருவிகளைல்லாங்கூடின சாக்கிரததானத்திலுள்ள சத்தா திவிடயங்களை யறியுமிடத்து ஒவ்வொன்றாக வறிக்கிறதோழிந்தைக்கையை மொக்கவறிகின்றதில்லை அன்றியும,—ஒருவுவதறி யே னுணாவில்லாதவினா - அபபடி நின்று சீவிக்கிறவுவதறத்து அதக் கருவிகளைக்குகிறதையு மறிக்கொண்டில்லை. அறிவில் ஸாதவனுக்கையாலே யெபபடி யோரொன்றினை யறிபுமிடத்து நீயாகத் தனித்தொன்றைபு மறியமாட்டாய் காமறிவிததா ஸநி கையென றருளிச்செய்மில,—நிற்கொடுக்கண்டன னயினெற குக் கருவியாயினை பெருஷயயுமிலவே - அபபடி யடியேண்றி கிறதெல்லாக தோரீ ரறிவித்தா ஸநிவே னுமாகி ஸபபொழுது தேவர்னா யடியேனுக்குக் கருவியென்று சொல்லப்படும் கத்தாவனகிற செருஷயாக தேவரீருக்கில்லையா வே

யானேபிரமக் கோனேவேண்டா - அடியேனரூடை கத்தாவெ
னறு சொல்லப்படும், தேவரீகாயடியேலுக்குக் கத்தாவெனன
வேண்டிவது மிலை அதுவனறியும், —இடங்கு கேண்மோ
மனன் - தமபிரானே மடியேன விண்ணப்பஞ் செய்ததக்க
தின்கும் மொனறுணடு அதுவேததறு தேவரீ கேட்டறு
ஏந்மாகில், —நின்னின் முன்னமென்ற ஞானாவில் ஞானின் -
அபபடித் தேவரீரிலிக்க வடிபே னறித்தேனுமாகில் அங்கன
நின்றறிவிரக்கிற தேவரீகா யெதிப்படஞ்செறு இதுவல்லோ
நயமை யறிவிக்கிற முதலென்ற அறியமாட்டிக்கிறே னிலை
அடிபே னறிவில்லாதவ ஞானக்கிழலே எனனவே யிரண்டாய
நிறகலாகாதெனபது கருக்கு, —எனனைக் காண்பினுங் காணப
லகானு துளைக்காண்பினுங் காணபலவுன் னே டொருங்கு
காணபினுங் காணபல இரண்டா யிப்படிநில் நடியேன யறிய
வென்றுத் மறிப்பபடும் பகுதியுமிலை, அது வனறியும் தேவ
ரீகா யறிபவென்று மறிப்பபடும் பகுதியுமிலை, தேவரீ
ரோடு மடியேலுங்கடி யறிபவேலு மென்று மறியப்படும்
பகுதியுமிலை, — அருந்தனைக்கண்ட வாறேதெனது கண
னேயண்டவாண வருடபெருக்கடலே. எனபதனைப் பொரு
ஞக்கேறக மாறிக்கொளக் பொருளாவது. அடிபேனுக கரிய
துனையாயிருக்கப்பட்டவனே, அடியேனுக கறிவாகிய கண
ஞபிருக்கப்பட்டவனே, தேவாகஞ்சகும் கத்தாவா யிருக்கப்
பட்டவனே, அருளமுத வெள்ளத்தை நின னடியலாகக்குச்
கொடுத்தஞ்சுகிற சமுதகிரமா யிருக்கப்பட்டவனே, யடியே
னைனைத் தரிசிக்கப்பட்டது ஏது பிரகாரங்கொண்டு. (கது)
இப்படி கிருபை தாதபரியமாயத் திருமேனிகொண்டு ஆன
மா தனக்குச் சுதந்தரமிலை யெங்கிறதை யறிந்து தானந்த
ஞானமாய் நிற்கவே தனைத் தரிசிக்கலாமெறு அருளிய
விடத்தனறி யானறியும் பகுதி யொன்றுமிலை யெங்பதாம்.
ஆன்மாதனக்குச் சுதந்தரமில்லை யென்கிறதையறிச் சுதந்த

உநி

இருபாவிருப்பான்.

ஞானமாய் நிற்கவே தன்னைத் தரிசிக்கலாமென் ரத்து உ-ம் சிவப்பிரகாசத்தில் ” தனன்றிவதனாலேதுங் தனக்கறிவில்லை யேலுங் தனன்றிவாகவெல்லாங் தனித்தனிப்பயனாருதான் தனன் நிவநிபுத்தனமைதனாலேதனையறித்தாற், ரத்தையுந்தானே கானுங் தானதுவாக்கினாறே”, எ-ம பட்டணத்துப் பிள்ளையார் இருவிடைமருதா முழுமணி கோவையில் ‘ மாயப்பட வாக்கிறத்துய, ஞாவநாட்டம் பெற்றனன் பெற்றபின், ஸினா பெருந்தனமையுங் கண்டேனாகண்டலு, மென்னையுங் கண்டேன் பிறவாயுக்கண்டே, னினானிலை யளையத்தினுங் கண்டே வென்னை”. எ-ம சித்தியாரில் “ அடிஞானமான்மாவிற் ரே நூற்றோன்றித் தூரியனுக்கிடங்கோன்றத்தானுங்கோன்று” எ-ம. கண்டுகொளக (நு-ம) அவத்தையிற் ரெரித்தனாலுமின். எ-கு சாக்கிராதி பஞ்சவத்தைப்பட்டி வருங்கயினுலே யது கொண்டே யான்யேனன்றெலுரு முதலே யறியப்பட்டதென்ற பொருங்கறியதற்கு பி-ம, சித்தியாரில் பஸ்தபொடிபவனி போதும பாமனனா புகும்போதிலவிற், கடைதொறும விட விட்டுக் காவலுமிட்டுப்பவினை, யடைதருாதனியேயந்தப் புரத்தினில்லதுபோலானமா, வுடலினிலவத்தையைந்து முறமுயிரக்காவலாக” எ-து கண்டுகொளக திருத்தங்கால முதலீய கருவியாயினா. எ-கு அபபடி யந்தவுவத்தையின் மறைப்பை நீங்குகிறது காலநியதி முதலீய கருவிகளைந்து பொருட்கறியதற்கு பி-ம. சிவப்பிரகாசத்தில் “ இத்தகையையினையருளா ஹபிரரியுமறிவுக் கீடாகவராட்டே யீரிரண்டாஹரைத்த, வித்தைதமுதலைஏரான விளக்குஞான மேவியிக்கெமனவுணாபபரசுத் தமாயை, வைத்தகலைதானமூல மலஞ்சிறிதேங்கு மருவுமவுகைதெரிவிக்கும் வாயிலகளின பயனைப், புத்திதரவித்தையிக்கட நின்றநிலையுயிரக்குப் பொருங்கியிடும் வகைபுணரும் புணிதசத்தி புணாங்கே” எ-து கண்டுகொளக, ஞானமாறி வாயிருப்பதுகொள்கிற அதைக் கருவிகளோடுஉங்கடி வைவுகீ

ட்டெப்பிமெனி ராரியதற்கு பி - ம. சிவப்பிரகாஷத்தில். “தனக்கொயறிவிலாதான நததுவுவனானாருபன, நூல்கசினவு நிவானுலிச கலமுதகருநதானே” எ-ம கண்ணகோளக அறிவில்லாதவ ஞகையாலே யபபடி யோரென ஈனை யறியுமிட தது நீயாகத தனித்தொன்றைய மறியமாட்டாய நாமறிவித்தால் ராவுவெயன ராரிசரெய நற்கு, பி-ம சிவப்பிரகாஷ் தில் “இருண்ணியிரவிதானவக திரித்தல் ரீவிவிவெண்ணும் பெருணி லைகண மொங்தா பொருக்கிமொறுபோல, மருணி லெட்குத்திக்க மகிழ்துவியாதன்னு ஜமண்ணு மருப்புவத்தியாகுஷத த. சித் வாற்றியுமண்ணே எ-து கண்ணாக எக (7)

இங்கானு சொல்லப்பட்டு கூகித் தானமா மூலாதாரத்தில் வேபொடிவகியத்தப்பட்டுக் கிட கு மகதூதுணரு முறையை யெபபீட்டுயென்றும் விணுமே ஸருளிச்செய்கின்றது.

கடலமுதே வெண்ணெய்க கருமபேயென கண்ணே
யுடலகத்து மூலத் தெட்டுங்க - சடலக
கருவியா தாங்குணாததக காண்பதுநா னென்னே
மருவியா தென்றுணரக்க மன

வி ம. கடலமுதேவண்ணெயக கருமபே - சமுத்திரத்தில் இண்டாக்கப்பட்ட முதமபோலவும் திருப்பெண்ணல்லுணி லே யுண்டாயிருக்கப்பட்ட கருமபோலவு மிருபிவனே, - என் கண்ணே - அடியேனுக்குக் கூட்டாயிருக்கப்பட்ட கணபோலவு ரியவனே அடியே னவத்தைப்படு மாதரத்த, - உடலகத்துறை ததொடுக - சரீரததுக்குள்ளே மூலாதாரத்திலே யொருக்குஷிக் குஞ்சுடாம வழித்தப்பட்டுக் கிடக்கும் ஏதாரதத்தியே ஞுணரு கைக்கு, - சடலககருவியா தாங்குணாதத - சரீரக்கூட்டமானி னறுணாத்தின கருவியெது சடக்கெண விரைவிலேயுணர, - கர னைபதுதா னென்னீரமருவி - அடியேனறிக்கிறது தாக்கொத்தன

கூடி, சயாதன்றகரகமன் - தேவீரடியேன் விண்ணப்பஞ் செய்தறகிற வெறைவினங்கவருளிசெயதருளவேண்டும் (க-து) ஆணமததுவம்-உ.எ, விததியாதததுவம்-ஏ சிவததுவம்-ஞி, இ வறநிற்குமுறையே போகாண்ட மென்றும் போகசிய காண்ட மென்றும் பிரேரகாண்டமென்றும் பெயா, இவற்றுள் ஆணமததுவம்-உ.எ-ம, உட்கருவியும் புறக்கருவியுமாய்த தேகமாயபபொருங்கிச் சிவததுவங்கள் கலாதிகிணபபிரேரித்து அறிவிக்குமென்பதாம, உ-ட, சிததியாரில் ‘வாயாதிசோததிராதி புறத்துவாழகருவியாகு, மேயாதமஞ்சிகாயத் துணருமுட்கருவியச்சு, மாய வாரகட்கராகமாதி யவநறினுட்கருவியெனபா, மாயாடன்வயிற்றி வற்றுற றடிக்குண்வொழுமானமா’; எ-ம, போற்றிப்பஃபூரூபையில், ‘ஸுலாருங்கட்டி லுயிர் ஸுடமாயுட்கிடப்பக, காலங்கிய தியதுகாட்டி - மேலோங்கு, முகதிலியெனகட்டி லுயிர் சோததுக கலைவித்தை, யந்தவராக மனவமுஸபு-தாத, தொழிலறிவிசைசை துணையாகமானி, கெழிலுண்டைய முகக்குணமுமெய்தி - மருளோடு, மனஞுமிதயத்துச் சிதத்தாற் கண்டபொரு, வின்னபொரு கென் நியமபவொண்ணு - வகங்கிலைபோயக, கண்டவியனகட்டி ற கருவிகளீராந்தொழியக, கொண்டநியமிததநறை நாட்கொடுப பப-பண்ணட, யிருவினையானமுன்புள்ள வினபதுளபகண, ம குவும்வகையங்கே மருவி’; எ-ம, சொன்ன முறைமைகளைக் கண்டுகொள்க,

(க)

இங்கனஞ் சரீரதொந்தனைப்பட்டு நிற்கிற வடி.யேனுக்குத் தேவீர தீக்ஷாக்கிரமங்களிலே பாசமோசனம் பண்ணியிருக்கவுமதியேன் மீன்வு மலமாயாதி கண்மங்களோடு தொந்தித்து நிற்கக்கு வழியேதனஞும் வினுமே வருளிசெயகின்றது,

மன்னிய கன்பச் சமத்திடை மலங்களை
யங்கிய மாக்கி யருள்வழி யதனு

மூலமுழையும்.

ஈக

வென்னுள் புகுந்தனை யெனினே முன்னைத்
 திரிமலை தீதத தேசிக சினாலே
 டொருவுத லினரி யுடநதையே யாகும்
 பெருச்சிலை யாகல் வேண்டி மருவிடு
 முமமல மதனு லெமமுனின றிலையெனி
 னம்மலத திரிவுஞ செபமலாத தாணிழற
 சோதலு மிலவாயச் சாபவை பற்றிப
 பெயாவில ஞகும பெரும தீவின
 றமைதத கருமத தீயைதவை யலவது
 சமைததன விலவெனச சாற்றின ஞூத
 மாயேயங கனம மாமல மூன்று
 மாயா தாகவே யார்ச்சந மாயையி
 னுறபவங தீரா தொழுகுமொன ரெஞ்சி
 னிறசம மாயி னலவது நிறபெற
 விலவென மொழிநத தொல்லறா தனக்கு
 மேயா தாகு னாயே னுளதது
 சின்றனை யெனபதே நினரிலை பென்பதே
 பொன்றிய பொன்றிற றிலமல மெனபதே
 வொன்றினை யுரைததருண மனற குணறுப்
 புண்ணைப புனவையல வெண்ணையக் கதிபதி
 கைகண் டலைவாய் ஈலசெவி முக்குயர்
 மெய்கொண் டெனவினை வேறறப் பறித்த
 மெய்கண்ட தேவே வினையிவி
 மைகொண்ட கண்ட வழுவிலென் மதியே.
 வி-ம். மனனியகண்மச சமததிடை மலங்களை யங்கியமாகி
 கி அாதியே யடியேனேஉங்கடி நிலைபெற்றவருகிற என்மீமகி

ஈடு

இருபாவிருப்பா.

பூண்ணிபாவங்கள் தனனிறசம மாகத துலையொழுத் வலத்ரத்து அட்சேலெடுக் கூடியிருக்கப்பட்ட மலங்களைத் தேவரீ கீர்த்தா கச்சிரமங்களீடுலே வேறுபடுத்தி,—அருளாவழியகனு வென்றான புருதனைப்பெண்—தேவரீது கிரகத்தின் முறைபையாலே ஏதியேறுவாளத்திலே மெழுதகருளி ஏதே யுண்டாமாகில்,—முன் இனத் திரிமலங் சோதத்தேசிக நின்னேடுகிருவத வின்றியுட நதையே யாரும் பெருநிலை யாகலவேண்டுமே—குருமூதகியாயிருக்கப்பட்ட தமபிரானே யடியேறுக காதிபாயிருக்கப்பட்ட மூன்றுமலவு களோய்க்கிள் தேவரீரா யடியேனவிட்டு நீங்காமலுடந்தை யாகக் கலத்து நிற்கும்பேரிளாபமாகிய திருவருட்டிரகாசமுனை டாக்வேண்டும், அது நிறக, முன்னே பெண்ணிடத்தில் தேவரீரிலையாம், மருவிடுமுமமல மதனுலெமமு ணின்றிலெண்ணில் அடியேறேடு கூடிவருகிற வாணவமாயை காமியமென்னு மூன்று மலங்களிடுத்தும் வாதனைசெய்து நிறகையினுலே யடியே றுள்ளாதத்திலே தேவரீரெழுதகருளி நிற்கிலையாமாகில்,—அம மலத்திரிவுஞ செம்மலாததாணிழல் சோதலுமிலவாய்ச் சாப வைபற்றிப் பெயாவில்லைகும் பெருமதிருவு—அநதமலங்களைத் தேவரீ: போகவினது மிலையா? யடியேறுஞ சிங்கத தாமரை மலாபோன்ற ஞீபாதத்திலே வகுபொருந்தினது மிலையாய்ப் பிரபஞ்சவாதனையாலே வந்துபொருந்தின கனமங்களைப்பட்டித்து அதனுலே புண்ணிப் பாவங்களிற் கட்டுப்படடுச் சங்மரண தீக்கத்தைவிட்டு நீங்குகைகரு வழியில்லாதவனுகும். தமபிரானே யிதுங்கிச்சயம் தபபாத. அபபடியல்ல,—இன்றையைத் தருங்க தியைக்கவை யல்லது சமைத்தன வில்லென்சாற்றின்— இப்பெருமு தடியேறெடுத்தவடலுக கடுத்த பிராரததுவ மநப விக்கிரதொழிய மேஹடலெக்கணக்குள்ள வாகாமியகண்மேஹு தென்றானிச்செய்யில—அமைந்த மாயேயங்கனம் மாமலழுன் ஸு ‘மயாது’—அடியேறுக்கைமாந்த பிராரததுவத்துக்கீடாகவெ இத்த மாயமேபுண்ணப்பட்ட காரியமாகியுடலுள்ளாவு மதஞ்

காரணமாகிய ம்பைபோகாது, மாண்புண்டாகவே கணமும் போகாது, அப்படி மாண்புவது கன்பகு முண்டாகவே வாண வமலமுண்டெனப்படும்,—ஆகவே யாசங்கமாணவிய ஹுற்பவங் தீராதொழுகும் - ஆக விவகன மூன்று மலங்களுமுண்டாகவே யாகாமியங்களை யாசசித்து மாணவினதோற்றமாயுள்ள கரீர். தொந்தனை விடாமல் மென்மேஹுக தொன்றதொட்டு வரும். அளறியும் — ஒன்றெலூன்றினிற சமமாயினல்லது நிறபெறவில்லை என்ன வொழிந்த தொல்லநட தனக்குமேயாதாகும் - இருவினை யாகிய புண்ணிய பாவங்களொன்றுக்கொன்று தமயிற சமமாகத் துலையொத்தாலொழியத தேவரீரை யடியா பெறுகிறதில்லையென்று சொல்லப்பட்ட பகையதாகிய சிவசாததிரத்துத் தன்மமாகிய திருவாக்கும் பொருத்தாது, ஆகையால், — சாயே ஜூளத் துங்கநினை யெண்பனே நினர்லையென்பனே பொன்றியபெசு னரிற நிலமல மென்பனே வொன்றினை யுணாததற்கும்மன்ற - அடியேனுள்ளத்துத் தேவரீரா கூடுநினர்தென்று விண்ணப்ப்கு செய்வனே அதை மலங்கள் கெட்டுப்போனதென்று விண்ணப்ப ஒகையவனே கெடாமல் நிறந்தன்று விண்ணப்பக்கைய்வனே யிலை யிறநிலொன்றை யருளிசெய்தறுள் அடியேனுக்கறுதிப்பட்டு—குண்றுப்பெண்ணைப் புனல் வயலவெண்ணைய்க்கடிபதி - வளப்பங்கள் குறைவுபடாத பெண்ணையாற்றார்ஸ் பாயப்பட்ட வயல்களையுடைய திருவெண்ணைய்க்குஞ்சாருக்குக் காத்தாவாயிருக்கப்பட்டவனே, — கைகண் டலைவாய்க்கால் செவிழுக்குயா மெய்க்காஜ டென்வினை வேரறப்பறிதத மெய்க்கண்ட்டேவே - காசானுதியாயுள்ள வயவங்களோடுகூடி. யிருக்கப்பட்ட திருமேனி யெடுத்துக்கொண்டு அடியேனுக்குண்டாகிய கண்மங்களைக்கிளைப்பறப் பறித்துப்போட்ட மெய்க்கண்டதேவனே, — வினையிலி - அப்படி ரூபீகரித்திருக்கச்செய்தேயுங் கண்ம தொந்தனை யில்லாதவனே, — கைமொண்டன்ட - கஞ்சமாகிய கறுப்பினைக் கண்டத்திற்குத்தருளினை கறையிடற்றுகிற, — வாழு

விலென்மதியே - அடியேனுக்குச் சூற்றுமற் றியரியிருக்கப் பட்ட தமபிரானே விவவினைத்தனமை யெனக்கருளாயா, (க-து) ஒருக்கிருஷ்ணபகுஞ் தோண் விவைட்டத்துச் செலவா அங்குத் தினைபடுண்டான்றபோலக கனமந் துலையொப்பிலே சத்திகருத்தினைப்படவரும், அதுவே சததி தனதொழில் செலுத் தாதிருத்தலாம் அவவாவதரங் தேவரிர்ச்சிவதலவது யாவர்ரிவ ரெண்பதாம் (து-ம) அடியேநேஞ்சு கூடியிருக்கப்பட்ட மலை களைத் தீங்கூ ககிரமங்களினுலே வேறுபடுத்தித் தேவரி ரநுங்கிர கத்தின் முறைமையாலே யடியேனுள்ளத்திலே யெழுங்கருளி னதே யுண்டாமாகில் எனபதற்கு பி-ம சித்தியாரில் “சக வாக்குக் கனம்வொப்பில் தனையிலாசான மூத்தி யாதாரமா கித் தரிததொழிப்பனமல்ளு சதுாததாசத்தினிபாதத்தால்” எ-ம, “நிறுத்துவதோ குணமிலவானெறன் னையொருவருக்கும் நினைப பரியாநேனுறு மிலாணோபடவந்துள்ளே, பொருப்பரிய பே ரனபை யருளிப் தனவழியே புகுக்கிசொனைங்குமிலாப போகத் தைப்புரிந்தே.” எ-ம, கணுக்கொளக் மருவிடமும்மலமதனு ஸெமமுணி சறிலையனில் - அடியேநேஞ்சுகூடியருகிற ஆணவ மாணை காழிப்பெனனு மூன்றுமலவகளினுடேமவாதனைசெயது நிறகையினுலே யடியேனுள்ளத்திலே தேவரிரெழுங்கருளி னின நதிலையாம் என்ற பொருளூற்றியதற்கு பி-ம சிவஞ்சானபோத்த திலே “அருக்கனோ நிறபினுமலவிருளே காலாக, கிருடகண் னேன பாகத்தாகக்கொனை” எ-ம “தனலூணாவு, நேசத்தா தம பானிகருத்தியெபோற, பாசத்தாகக்கின்றுமபதி.” எ-ம, போற்றிப் பங்குருடையில், “என்னுள்ளமென்ற நீங்காதொ ஸித்திருநது” எ-ம கணுக்கொளச். இன்றமைநத கருமத தினைக்கைவயல்வது சமீநதன விலவெனச்சாற்றின. எ-கு இப்பொழுத தடியேனுடேத வட்டலுகக்கித்த பிராரததுவமநுபவி கூடிற தொழியமேலுட வெக்கைக்கருளன் வாகாமியகணம் மேறு தெளருளிசெட்டியில் என்றபொருளூற்றியதற்கு - திருவாருடப்

யனில் ‘எனறவினையுடலோடேகு மிகைபேறுவினை, தோன் விலருளே கடும்’ எ-ம, சிவப்பிரகாசத்தில், தொல்வீல்விலருதலப்போலத் தோன் விரு வினையுதுண்டேல, அல்லோளிபுங்கூடுஞ்சதந்தகுற வீழிக்குபோமே’ எ-ம சித்தியாரில் ‘எனறவுடலக்ஞமமநுபவத்தினு வறுநதிவிக்னிச செயகனம் மூலமலரோனதாவிட்டப்பன்’ எ-ம சிவஞ்சாபோதத்தில் ‘பின்செயவினைமானைய யுடனில்லாது’ எ-ம கண்டுகொளக அமைந்தமாகியியங் கணமாமல் மூறுமாயாது எ-கு அடியேலுக்கமைந்த பிராரததுஷா சீடாகவுடுத்த மாயேய மென்னப்பட்ட காரிமாகி யுடலுள்ளவ மதனகாரன்மாகிப மானைய போகாது, மானையுண்டாகவே கணமழுமபோதுது அபபடிமானையும் கணமழும உண்டாகவே யானோமல் முன்னடைப்ப பகிம எனது பொருளைக் கியதறகு பி-ம சித்தியாரில் ‘அங்கிதம்பனிவல்லாக கணலச்டாதாகு மெள்ளதமந்திர முடையாக கருவிடங்களேரு, வெங்கிட்டதக கணமமெஸாஞ் செயதாலு ஞானிக்கிருவினைகள் சென்றவையா முறசெயவினையீங்குத் தங்கிப்போம பாத்திரமுங்குலாலன வினைதவிரங்க சக்கரமுங்கக்கிததுச சுழலுமாபோன, மங்கிபபோயே வாதனையா இழலவிக்கு மெல்லா மலங்களும் பிணகாயமொடுமாடு மாடுமன்றே’ எ-ம வாதனுதோதத்தினுலே யக்கினியைச் சேங்கத்விததைப்போலவுமாயன வெட்டின மரமபோலவும் புடமபண்ணின பணமபோலவும் வெந்த படமபோலவும் உருவமாதத்திரமல்லாமல் பெசுதமிலுலையாகையால காரணமலவகளுக்குச் சரிரததோடு தேயந்தறுமென்றுது கருத்து தேவர்ணோயடியார பெறுகிறதில்லையென்று சொல்லப்பட்ட பழையதாகிய சிவசாத்திரத்துத் தனமாகிப திருவாககுமபொருந்தாது எ-கு. கருத்தாவது புண்ணியபாவமொன்று சமத்துவமானுலவ்வோ தேவர்ணோபபெறுவதென்று சொன்ன பழைய திருவாக்கு புண்ணியபாவத்துக்கேற்ற தேக்கிறகவே வினையொத்த தெபபடியீன்று

சீவன் வினாயதற்கு இருவிளையாபட்டுக்குச் சரிமுன்னிலையல்ல புண்ணியததிலேயும் பாவத்திலேயும் மிரண்டிலேயுள் சமமாகவெறப்படுவததே யிருவிளையாபடு அப்போதாசாரியருந்தமாகவாது சிவனிரக்ஷிப்பன். இதற்கு, பி-ம், போற்றிப் பஃப்ரூடையில், ‘எல்லையிரண்டு மிடையொப்பிற் - பல்பிறவி, யத்தமிக்கில்லே வளவென்ற பாத்திராத, சத்திப்பிக்காகுத சம்போற்றி.’ எது, கண்டிகொள்க. காயே அன்றத்து வினாவைப்பனே நின்றிலையென்பனே ஏ-கு அடியேனுள்ளதுத் தீர்மை கூடினால் தென்ற வினாவைப்பனே செய்வனே கூடினால் தில்லையை ஸ்ரூ வினாவைப்பஞ்செயவனே என்ற பொருள் கூறியதற்கு, பி-ம், சித்தியாரில், “எங்குநதானே கண்ணினுமெய்தவேண்டா வெங்குமிலைண்ணனில் வேற்றிறயுமல்ல, ஏங்கஞ்சேருபிபோல்வ வெங்குமங்கத தவயவங்கன் கணபோல்க்கானுங்கான்மா, விகுகு நாமியம்புத தத்துவங்களின வைத்தறிவிடிறநாளா தாதுதாளிகல் சுடரிழநத, துவக விழிச் சோதியும்புட்சோதியும் பெற்றுறபோற சோதிக்குட்சோதியெங்க் தோன்றிவென்காணே,” எ-து, கண்டிகொள்க, பொன்றியபொன்றிற் றிலமலமென்பனே ஏ-கு. அதமலங்கள் கெட்டுப்போனதென்ற வினாவைப்பனே செய்வனே கெடாமல கீன்றதென்ற வினாவைப்பஞ்செயவனே என்றுபொருள் கூறியதற்கு, பி-ம், சித்தியாரில், கெல்விலுக்குத தவிடுமிகளாகி வாயு கெல்லைவிட்டு நீங்கியவை நினாற்கிலாநிகழத்தோ, சொல்வி யிடிறுதான்றாவரிசீபின பாவலில்லைத தொக்கிருங்கு மற்றெலூருத்திடாவா, மெல்லவிலை விடுமெறவே யலைபோல வழுவை மேவுமலமுடல கனமமாதிவிட்டேங்கு, கல்லில முத்தியின கட்டெப்தானமாவை நலைகிற்கு மாதவிலுனாசமுமிக்கிறுமே,” எ-ம் சிவப்ரிரகாசத்தில் “அழிக்கிடும் பாசமென அளிநிததமென் றண்தத்தல்வேண்டா, வழிக்கிடா தென்னின் ஞானமடைவது கருதவேண்டா, வழிக்கிடு சத்திரித்த மழிக்கிடா சிவாளியின்குள்ள, ரழிக்கிடுமிருஞ் ராசமடைக்கிடாமிடைந்திடாடுவ.” எ-து, கண்டிகொள்க, (2)

அடியேண்டிபபட்டதெல்லீந தேவரீ கூடினின றறிவிசை
நதாக விருக்கவு மடியேனிதை வசுஞானததோடுங் கூடிம்யகங்கி
நிற்கைகளு வழியேதனஞும விஞாமேலருளிச சொக்கிறது.

மதினினபா வித மலததினபா னிறக
விதியெனகொல் வெண்ணெய்வாழ் மெய்ய-பதினின்பால்
வதா விதில்வரததில வத்திரண்டும பறதுகிலேன
எதா யிரண்டாமா தென.

வி - ம மதினினபால் - அடியேணுக குண்டாயிருகப்பட்ட
வறிவு தேவரீ பகுதியிலே யுண்டானது. அப்படியிருக்கவும்,
—இநத மலததினபானிறக விதியெனகொல் - அடியேனிதை
மலத்தின பகுதியிலேகூடி மயங்கி நிரகைக்கு முழுறையேது.
—வெண்ணெய்வாழ் மெய்ய - திருவெண்ணெய் கலாரிளே
யெழுநதருளியிருகப்பட்ட மெக்கண்டாதனே,—பதினினபா
ல் வங்கால - கதாவாயிருகப்பட்ட தேவரீயைத் யேன்வங்கு
கூடினுல —இதில வரததிஸ் - இதமலததிலே மீளவருகைக்கு
வழகில்லை.—வத்திரண்டும பறதுகிலேன் - தேவரீயோ வந்துகூ
டினு எதங்கருளோடு மிநத மலததோடுகொக்க நிற்கிற தடியே
ஊகுண்டாகாது,—எதாயிரண்டா மாறேன. அடியேணுக்
குச் சவாமியாயிருகப்பட்டவனே அடியேனுருத்தன் தேவரீ
ரேஷுக் கூடியறிது மிநதமலததோடுகூடிய யறியாமலுமா
யிரண்டோடுகூடி யதாதுவாய் நிரகைக்குழுக்கேதே (தத)
அறிவுமிகுததனு மாகாமலறில்லாத மூடனுமரகாமல கதி
பெறவேண்டுமெனகிற கவிதாநன்மையாகியவன் தானபாசத்
திடத்தும பரத்தினிடத்து மாசைபபற்றிய பொழுதிரண்டிலு
மன்றிப்பற்றிய ததுவாயகிற்பன. (உ-ம்) சிததியாரிஸ், “பாசி
படுகுட்டத்திற் கல்வினை விட்டெறியபபடும பொழுத கீகியது
விடும்பொழுதுபரக்கு, மாசுபடு மலமாஸை யறங்கனம் மனைத்
ஈ மரனடியை யுணரும்போதகலும் பின்னையு சேமாகிக்

ஈ அ

இ நபாவிருப்பீது

கிருவழிக்கீர்வகாதே தூங்கு நினைவடையோ நின்றிடுவர்
நிலைமிதுஃதுயாகு, மாசையொடு மங்கு மிங்கு மாலிலபம் வருவே
ஏரும் பாசமறக்கும் உகையருளின வழியுளைப்பாய்” எ-து
கணுக்கொள். (நு-ம.) மதிளினபாலிச்த மலதகினபானிற கவி
தியெனகொல். எ-கு, அடியேனுக்குண்டாயிருக்கப்பட்டவறி
அத் தேவரீ பகுதியிலே யுண்டாயிருது மதியேனித மலதகி
ன பகுதியிலேக்குடி மயங்கி நிறகைக்கு முறைமையேதனஞும்
வினாவுக்குக் கத்தா கனமக்கினவழி நடத்துவனெனபதுக்குத்து.
பி-ம சிவஞானபோக்கத்தில், “அவைபே தாணேயா யிருவினை
யிற, போக்குவரவு புரியவாஜையி, ரீக்கமின்றி” எ-து கணு
கொளக். (கக)

தேவரீனவரத்தும் முயிக்குமிராயனின றறிவிக்குமென்றி
ருக்கையிலே யடியேனேலி மொருகாற்கூடிய மொருகானீங்கி
யும் வருகைக்கு வழியேதன்று மாணவகன்கேட்கும் வினாமே
வருளிச்செய்கின்றது

எண்டிசை வீளங்க விருட்படாம் போககி
முண்டக மலாழதி மூச்சியருஞ்
மேந்தினி யுதப மெயகண்ட தேவ
கோதிலமுத குண்டபெருங் குண்ற
வென்னி னாதறு மகறறு மென்னைகொ
ஊனனிற றுன்னி யுனுவிட்ற பெயாகுவ
மென்னு மது’வை சினவியல் பென்னே
வியங்கோ என்னு மாகி வியங்கலு
முண்டென்ப படிவவ யெண்டோன முககண்
மாங்கணும் பியா தோங்கு நினனிலையின
யான வந்தணைத்து மீள்குவ ஞுபி
அறறத் துயருற ரேரணி சிழன்சைஇ

உலழுமாயும்

நகூ

சிற்று வீற்றிறமுசர வேண்டலும் வொறுத்தலு
 மின்சீச சாபைக்கு நன்றுமன னியலடே
 பளையை யாகுவை கிளைவாருங் காலை
 யிருக்கிலை யதனி னேழூயேற கிரகு
 சிளை வெளிப்படித் தெளிப்பை நீயே
 வரு ணமா ருகும் பெருமவஂ்தனறியு
 சிறப்பற றவாக்கு முறபவ முண்டெனுஞ்
 சொற்பறை யங்கித தொலதுல கிலலை
 வவாவு வணமவுஞ் சோாவு மயாவறச
 சொல்லி சொல்லல்தீர சொல்லாச
 சொல்லீல சொலதுக சொல்லிறக தோயே.

வி - ம, எ ஸடி ஈசவிளைக் கிருடப்படாம்போக்கி முண்டக மலத்தி முதலிருஞ் - எடடுத்திக்கிழுமுளை வகதகா சங்களீங்கித தாமரைமுகிழைமுலாதது மாதிதத்தீணப்போல வடிமேன தோரிறைப்பெற வேண்டைக்ககு விசாரிததறியவே ணமே பகுதிக்கெல்லாம விளக்காரு செய்ததக்கதாக ஏடு யேளை மறைக்கப்பட்ட வருளானமாக்கப் போலவையாக்கி யழுயேனிருதயகமலததையு மலாததுவிததகாதி யாயிருக்கப்பட்டு திருவருளைய மதியேனுக்குக் கடாக்கிததருளிய,—மேதி னியுதய - பூரிப்பே தோன்றியருளின ஞானத்தைனே,— மெயகண்டதேவ - மெயகண்டதேவனைகிற திருநாமதத்தீண யுடையவனே.—கோதிலமுத - குற்றமற்ற வருதமாயிருக்கப்பட்டவனே,—குணப்பெருங்குனற - நறகுணங்களெல்லா முண்டய பெரியமலையே, எனவே மலைப்போலும் பெருமமைய யுடையவனே,—எனனினாதலு மகற்று மெளனைகொல - எங்கும் சுரண்ணயிருக்கிற தேகரீரத்யேனேடு மோரவதரத்திலே கூடிய மோரவதாரத்திலே நீங்கிபு நிறகிறதெனு பிரகாரமென றருளிச

செய்தறஞ், கொல் - ஜபா, — உண்ணுற்றுன்னி'யுனுவிடிற்பெய
ங்குவ மெண்ணுமதுவே நினரியலபெனினே - அபபடிததேவ
நீர் கூடியும் பிறநு நிறகிறது அடியேனினைக்கும்பொழுது
கூடிய சினையாதபொழுது நீங்கியுமிருக்கிறதே தேவரீருக்கு மு
றைமையாமென்றார்களிச்செய்யில்,—வியங்கோளாளனுமாகி யிய
ங்கலு முன்வெனப்பதை - அப்பொழுது தேவரீரடியேனு
க் கோற்றெழுப்பில் செய்கிறவனுமாயப் பூரணமில்லாத போக
கு வரவு செய்யப்பட்ட ஏகதேசியென்ற சொல்லவுமபடும். அப
படியல்ல காமசைவறநிறக நீதானே கூடியும் பிரிக்கும் வருகு
ஷவையென்னில்,—எண்டோன் முக்கண்யாங்களும் பிரியாதோ
ங்கி நினரிலையின்யான வந்தனைநு மீளகுவனுயின் - எட்டுத்
திருப்புமுறு முன்று திருயனமுறு முட்டைத்தா யெவவிடமு நீங்
காமலுயாங்க நினனுஸ்டைய பூரணங்கிலையிலே யடியேனங்குதகூ
ஷ மீளவும் பிரிவேனுமாகில—ஆற்றத்தயரும்ரோ ரணிக்குன
ங்கு வீற்றலீற்றெழுதர வேண்டலும் வெறுதலுமினநிச சா
ங்குக்கு காறு மனனியலபே - வழிடக்கிறவாகள் பொடிக்கு
ட்டினல் வருத்தப்பட்ட வதறகத்து அழிதாகக்குளிராநத நிழ
லுக்காசைப்பட்டுச்சென்று வேண்டதகக விடங்களிலேயிரு
ங்கிருக்கு போயிடத்து இவாகளினங்கம வக்கிருக்கப்பெற்றதே
வெளக்கிற பிரியமும் கம்மைவிட்டுப் போனாகளெனக்கிற பைபிரி
வழுமங்க விருக்குத்ததிற கிலையான்றபோல வொப்புச் சொல்
ஈத தேவரீருக்குண்டான முறைமையுக்கன்று,— அளைய
யாகுக்கவங்கினைவருங்காலை-தேவரீ, சாவுஞ்செனனயிருக்கு மவ
தரத்து பங்கங்மருளிச் செய்ததே தாம, விசாரிக்கு மிடத்தப்
படியல்ல, சியுநாமும் போகுவரவினாறி நினறங்கில் யதனினே
நீங்கினைக்கும் பொழுது நாம் பிரகாசித்து சீங்கினையாதபொழுதும்
ஒறங்குதானிற்போமெனனில்—இங்கிலைதனி னேழழேற்கிரங்கி
நீங்கை வெளிப்படுத்தொளிப்பைபந்தேல் - இப்பொழுதின்ன
கிள்கிலைத்தனிற கொச்சையா யிருக்கப்பட்ட வடியேனுக்கா

கக் கிருபைஜ்சித் தடியேணிடத்திலே யெருந்தருளி மீளவுமறைந்து நிற்குமாயின—அருணமாருகும் பெரும-தமபிரானோதேவரீ ரதங்கிரகவா னெனகிறதற்கு மாறுபாடுண்டாம—அஃதன்றியும் - அப்படியன்றியும்—நிறபெற்றவாககு முறபவழுண்டெனுஞ் சொற்பெறும - அப்படி யதுக்கிரகவானல்வெனகிற தன்றியுஞ் தேவரீ திருவடியை யடைந்தவாகஞ்சு மீளவும் ஜாக்குண்டெனகிற சொல்லலெயுமுடைத்தாயிருக்கும—அஃதித்தொல்லுலகில் லீல - அப்படி யாதியே தொடக்கித தேவரீ திருவடியைப்பெற மெரியோரென்று சில ருண்டாகப்போகிறதமிலலை , ஆகை யால—அவாவவங்மையும்-அடியேன் விண்ணப்பஞ்செய்யு மநத தங்த நிறைவும—சோாவுமயாவற - அடியேனுக்கு மயக்கமுந தீர்த்தக்கதாக—சொல்லில - தேவரீருளிசசெய்யில்—சொல்லெ தோ சொல்லாச சொல்லேசொல்லுக - அடியேன மறுத தெதிரு ததரம் விண்ணப்பஞ்செய்யாதபடியருளிசசெய்யல்வேண்டுமே— சொல்லிந்தோயே - வாக்கினுலுச சரிதறகு மப்பாற்பட்ட தம் பிரோனே. (க - து.) அவவல்விடத்திலே சிவ னிறைந்திருக்கிறது மானமாபொருநதி யிருக்கிறதுமெப்படியென்னில க-து. உடலு முயிரும்போலுங கண்ணுமாதிததனபோலும் மானமாவு மானமக கியானமுமாபோலும் விடட நீங்காமற பொருநதியிருக்கும் அபரிதியிருக்க விடடும் பற்றியும் வருவானேன்னனில் ஆடாதியே மலசமபத னுகையாலே நீங்கைத்த விடத்திலே பிரகா சிபபோம நினையாதவிடத்திலே நீங்கி நிறபோமென்று திருவள மபற்றினது. 2- வது விட்டுச்சொத பரிபூரண நிலையிலே யான மாவதது பொருநதி நீங்குவடின்னது சொன்னது மலபோத நீங்கினவிடத்திலே சிவனைப பொருநதுவன்னதும் போத மேவிட்டகாலத்திலே சிவனையிழுதுவிறப்பென்றுசொன்னது. கூவது ஏழையாயுள்ள வடிமைக்கிசங்கி யனுக்கிரகமபண்ணி நிற்பொமென்று பத்தியினுலே வழிபடுகிறவடியாகஞ்சு மதன்டீஷ்டாந் தீர்த்து நீங்கிநிறபோமென்று திருவளம்பற்றினது, ஆகையாலே

சுல

இருபாவிருப்பது

விடுபெற்றியும் வருகிறது மூன்று பிரகரணமாகத் திருவளம்பற்றினதுடுக்கண்ணிக்கொளக (து-ம) உண்ணிற்றுண்ணியு அவிடிறபெயர்குவும் மென்னுமதுவே நின்னியலபெணினே. எ-கு தேவரீகூடியும்பிரிங்கு நிறகிறது அடியேனினக்கும்பொழுது கடியுநினையாதபொழுது நீங்கியுமிருக்கிறதே தேவரீக்கு முறையையெனது பொருள் கறியதற்கு பி-ம தேவாரம், 'பன்னிறாரும் பழத்திலுமினச்சவையென்னிலூறி யெனக்கேகளிதரு முன்னிலுண்ணுமூன்றிலிட்டு, மென்னுள்சீ னிருந்தவியற்றக்கே' எது. கண்டுகொளக எண்டோணமுககண் வாக்கணும் பிரியாதோங்கின்னிலையின யானவாந்தனைத்து மீளகுவனுமின. எ-கு. டெட்டித்திருப்புயங்கரு மூன்று திருக்கணமுழுமைடத்தா யெவாவிடமு நீங்காமலும்யாத நின்னுடைய பூரணநிலையிலே யடியேனவத்துக்கடி மீளவும் பிரியேனுமாகில் என்றபொருள்கறியதற்கு. பி-ம. சிவஞானபோதத்தில் ஒம்பொறியினலலையெனு மநத்தரசிவனை, "ஒம்பொறியை விட்டங்களை சகல - ஸமபொறியி, ஸீங்காஸீபபாசிபோ னீங்கி மலகனமம் வரி, ஸீங்கரனைங்கு னினைது" எ-ம் ஊசலகயிற்றருறருயதறையேயாம். எ-ம. ஒழிவிலொடுக்கத்தில் 'போதமபதைப்பறவே பூரணமாம பூரணமும், போதமபதைத்ததழைலே பொய்யாகும்,' எ-ம. கண்டுகொளக. இங்நிலையதனி னேழையேறகிரங்கி னினைவெளி ப்படுத்தொளிப்பை நீயேல. எ-கு. இப்பொழுதிக்கங்கள் னின்றங்கிலைதனனிற கொச்சையாயிருக்கப்பட்ட வடியேனுக்காக்க கிருபைஜுங்கித தடியேனிடத்திலே யெழுந்தருளிமீளவு மறைந்து நிற்குமாயின என்றபொருள் கறியதற்கு. பி ம சித்தியாரில், 'இருந்தபிக்கென்று, முருக்காணவெண்ணாத பானமுலைப்பால் விமயி யொழுகுவதுபோல ஹளிப்பட்டருஞ்வ னனபாக்கே.' எ-து. கண்டுகொள்க,

(கடு)

ஸ்ரீலமுமுனையும்.

கால

இவ்வணக்ததுவவாசிதனுமிருக்கிற தேவரீரடி மேலுக்கிங் தமாயா கருவிகளையுண்டாக்கி யழியேனத்தேனுடைய கூடியிருது கஷ்டாமல் நிறுத்தும் வருகைக்கு வினாமே ஸருளிச்செய்கிறது

இறங்தோய் கரணங்க ஸெல்லர் மெனக்குச்
இறங்தோ யெனினுபெயத் தேவே - பிறதுடனுஞ்
காயங் கொளவுவ கொளரமலுங் கண்டதுநீ
யாயனகொல் பாதவத்தற்று.

வி - ம இறங்தோய் கரணங்கஸெல்லாம் - கருவிகரனுக்கிங் ஜோககொண்டறியுமரிவுக் கெட்டாம் ஸகனாறுசிறகிறநீ, — எனக்குச் சிறக்தோய் - அவையிற்றை யெனக்குண்டாக்கினுய, — எனினும் - அபபடியுண்டாக்கவும், — மெயத்தேவே பிறதுடனுஞ்காயங்கொளவும் கொளரமலுங் கண்டதுநீ - மெயகண்ட தேவனே பிறதுடனுய மெயபோலப் பொருநதியிருக்கிற சரீரமிது பொய்யென்று பொருநதாமலும் பண்ணினது தேவரீ, — ஆயன் கொலபாதவத்தற்று - இடையன்வெட்டின மரமபோலப் பாதி பச்சையும் பாதியலாந்ததுமபோல மெய்யாயிருநத சரீரம் பொய்யென்றநிலித்தது நீங்கியும்காமவிருத்தது (நு.ம.) சரீரத்திலே பொருநதியிருக்கவியலே காயங்கக மெபபடியெனினில் சரீரம் பொய்யென்னநிலித்தது தீக்காகக்ரமங்களினுலே மலங்களைப் போககின்படியினுலேயு மருளிலே பொருந்தினபடியினுலேயுனு சிவனிடத்திலே சமபந்தமில்லாமல் காயத்திலே சமபந்தமில்லை, இதற்கு பி-ம. சிதத்தியாரில், ‘தெரிவரியமெயஞ்ஞானம் சோங்தவாரே சிவமபிரகாசிக்குமிங்கே சீவனமுத்தனுகு, முரியமல் மெள்டத்தாற் றபெடுண்டவிடமுமொள்ளெளியிலென்றி முன்னரிருஞ்ஞதேற்றின, வருபரல்சோ கீர்மருவகலங்கலும் போலாகி மாயாதே தனசத்தியுமாயந்துகாயந, திரியுமனவும் முள்ளாய்ப் பின்புகாயஞ்சேராத வகைதானுக்கேயுமன்றே’, எ-து கண்டு கொள்க, மெயபோலிருநத சரீரம் பொய்யென்றதற்கு, பிழும் சில

ததியார் “மண்டனிலவாழுவும்யானதறசயனமாலாவாழு, மெண்டரூபுதபேத யோனிகள்யாவுமெல்லாக, கண்டவிந்திரமாசாலங்களுக்குமிதிரதங்காட்டி, யுணடுபோவினரூபபணபி ஒலகி ‘ஜையசததுமெனபா.’” எ-ம “கண்ததிடைத்தோன்றிசினறு கழியுமென்றறிந்தொருக்கால், வளக்குறீரரஜையென்றும் வான்வாவணங்கவைப்பன்” எ-ம தேவாரத்தில் “வாழுவாவதுமாயமிதுமணஞ்சுவது தினணம், எ ம “இன்றுளேனுளையிலலே சென்னசெயவான ரேண்றினேனே” எ-ம வருமேதுக்களைக் கண்டுகொள்க.

(கங)

அடி.யேனுக்குப் புண்ணியபாவங்க ஞானெடங்கைக்கு வழி யேதனஞ்சு வினாமே ஸருளிச்செய்கின்றது.

அறறதென பாச முறறதுன கழுலே
ஸருட்டுறை யுறையுமபோ ருட்சவை நாத
வேறுறன றிருந்த வெளினை யானபெற
வேறினமை கண்ட யெய்கண்ட தேவ
விருவினை யெனப தெளின்கொ ஸருளிய
மனமே காயம் வாக்கெனு மூன்றி
னிதமீ யகித மெனுயிவை யாயிற
கண்ததிடை யழியுந தினைத்துளை யாகர்
காரணஞ்சு சடமதன காரிய மங்தா
லாரணங்க காமவழி யடியேற கெளனைகொல்
செயவென தாயினுஞ செயலே வாரா
தியமன் செயத்திய தறகெனி னமையும
பின்னையின் றகு மன்னது மிககுச்
செய்திக் குள்ள செயல்வை யருத்தின்
மையறிரி யமற்கு வழக்கில்லை மனன
வொருவரே யமையு மொருவா வொருவந்

திருவருஷ் வேண்டா விழைவது வினரலை
நினன து கருளை சொல்லள வினரே
யமைத்தது துயபபி ஸெமகக்ளை வினரு
முள்ளது போகா தில்லது வரா
துள்ளதே யுள்ள தெனு முழாயதனுற
கொள்ளும் வகையாற் கொள்ளுத்திடு மாயின
வள்ளன மையெலா முன்னிட வழையு
மீய வேண்டு மெனுயவிதி வினரு
மாயினு மென்ளை யருஷதுயாப படுத்த
நாயி னேறகு நன்றுமன மாயக
கருமமுங கரும பந்தமுக்
தெருள் வருஞு சிலபெருமானே.

வி-ம. அறத்தெனபாச முற்றுத்தகழ்வே - தேவரீதுக்கிரகத்தின்லே யடியேலுக குண்டாயிருக்கப்பட்ட பாசபதங்களை நீக்கின்தந்தப்பாது உள்ளுடைய திருவடியிலே கூடினதும் தம் பாது - அருட்டுறை யுறையும் பொருட்சைவாத - திருவருடு நையாகிய திருவெண்ணைய நல்லுரிலே யெழுந்தருளி யிருக்கப் பட்ட வடியேலுக கினிமைப் பயனுயிருந்தனன தமயிரானே, — வேற்கென்றிருந்த வெள்ளை யானபெற வேற்கொமைக்கூட மெய்க்கண்டதேவ-தேவரீஸாவிட டநியமாயிருபபனன்ற கண டிருந்தவடியேனை யடிமையெனகிற முதலுங்கெடாமற தேவரீ ஸாவிட்டநியமாகாத முறைமையுங கடாக்கித்தருளின மெய்க்கண்டாதனே, — திருவிளையெனப தென்னைகொல் அடியேலுக் குப் புண்ணிய பாவ முண்டென்ற தேது காரணங் கொண்டு, — கொல-ஜயம்—அருளியமனமோகாயம் வாக்கெனுமுன்றி விரித்தே யகிதமெனு யினவுயாயில்-தேவரீ ராளிசெய்யப்பட்ட மனத்தி யினைவாலும் வாக்கினசொல்லாலும் காயத்தின கிருமில்லாலும் கு

ண்டாபெட்ட விருப்புதெற்பினாலே யிருவிளையாகிய புண்ணி யபாவ்வக ஞாண்டாமாகில,—கணத்திடையழியுங தினைத்துணையாக—அபபடி யுண்டாகபெட்ட நினைவுஞ சொல்லுங தொழிலிலூங தோன்றினவுடனே யழிந்துபோமலையிற்றுங கொருதினையளவு கணமிடப்படுவில்லையாம அன்றியும—காரணஞ்சுடமதன காரியம் தால அத மனவாகக்காயங்கள்கிய கணமத்தினகாரணஞ்சுட மாயிறுப்பதொன்று அதனகாரியங்களு மபபடிச சடமேயானால் ஆரணங்காமல்லி யடியேறகென்னைகொல—அபபடிச சடமாயிருக்கப்பட்ட கணமகாரியங்க ஸடியேனமேலெடுக்கிற ஜூக்குகளிலேவந்தபொருங்கி ஏருந்துகைக்குச செயலுண்டாம வழியெது தான கொஷ் ஜியம், அபபடி யந்தகணமங்கள சடமாயிருக்கா ஹ நீயறிவாயுள்ளவனுக்கையாலே யுனானேஞ்சுக்குடி மதற ததிற்செயலுண்டாயிருக்கும—செயலென்றாயினானுஞ செயலே வாராது—அபபடி யடியேனுக்குச செயலுண்டென்ற சொல்லுகைக்குல்லியிலை, அபபடிசபறிவுண்டாமாகி லடியே ணிசக்ஷபபடி யேமுடியக கண்டதுமில்லை அன்றியும—இயமனசெயதியதறகென—அடியே னுகப்படிவேண்டின காரியங்கள செயதுக்கொளஞ்சிக்கிறதுக்குச செயலுண்டாமாகிலடியேனுக்கியமதண்டமுண்டாககத்தக்கபொவ்லாஞ்கள்செயதுக்கொளவதில்லை அதுவுமன்றியும,—நினன மைவும பின்னையினரூகும—அபபடி யடியேனுக்குவேண்டுங தாரியஞ்செய்துகொளத்தக்க செயலுண்டாமாகில தேவீரீசெய்தி க்கிறதுமில்லையாயமுடியும—அன்னதுமிகுச செயதிக்குள்ளசெயல்வையருத்தின—அபபடித் தேவீரீசெயவிக்கிறது மிபபொருத் தியேனசெயத கணமத்துக்குத்தக்கது மேலைக்குப்புசிப்புமாகில— மையறிசிப்பமற்கு வழக்கில்லைமனன—தமபிரானே மயக்கமற்றவிய மண்டியேனைத தண்டப்படுத்துகைக்கு வழக்கில்லையாம. அப்படி யானாலும் கீசெயத்தறாததக்கது தாமுஞ்செய்விப்போ மியமனுங்க ண்டப்படுத்துவன என்னில,—ஒருவரேயமையு மொருவாவொருவர் கிருவரும்வேண்டா, அநுவயம், ஒருவாவொருங் கொரு

கட்டியலையும் மிருவரும் வெண்டா-நுபபறதனிமுதல்லாயுள்ளவனே யடி யே பெறாததனுக் கொருதத்தோயை மையும் தேவர்கு மியிமலூங் கூடித்தனடிக்கவேண்டுவதிலை - ஆகையால், — இன்று வனின் நனோ-சாலமுகதேவரீர் செயறபடுமென நிருக்குமிடத்துவேதேயு மொருவரைக்கூடித் தேவரீ செயற்படுத்துகில் தேவரீசாலாகத் தாவெனகிறது மின் நே சினந்து, அதுவே வென்று கேட்டருஞ் கில— நினனது கருணைசொல்லவினநே-தேவரீகாருணனியத் தின பகுதியை யடி யேனுல் வினணப்படுத்தெய் தனவபடுத்தத் தக்கலவலவே, அபபடியிருக்க— அமைதததுதயப்பி னெமக்கைனை வினாரு முள்ளதுபோகா தில்லதுவாரா தளன்தெயுள்ள தென்னும் கொயதனால் அமைதததுதயப்பி னெமக்கைனவினாரும் - அடியே ஆக்கண்டாகிய கணமயாதொன்றுண்டு அதுபோகாது இல்லா தகனமங்கள்வாராது ஆகையால் யாதொன ஹழிலேயுண்டாகக் பபட்டத்தவே பிபபொழுதுண்டாமென்று தேவர்குளிக்கெய்த திருவாக்கினு ஸ்டியெலுக்குண்டான பிராரதமபுசிக்கிறதொழிய மேலைக்குறபத்தியாக வாகாமியமுண்டாகைக்குவழக்கில்லையே— கொள்ளுவதைக்காற் கொளுத்திமாயின-பிராரதமபுசிக்குமிடத் தாகாமியமுண்டாமென றருளிச்செய்யில— வள்ளனமையெ ஸா முன்னிடவமையும் - தேவரீருக்குண்டாகிய வஸ்ப்பாடுகளை ஸ்லர கிளைநீதிகுதாற்போதும், அறியும— சமவேண்டுமெலூம் யிதியினாரும்-அபபடிப பிராரதமபுசிக்குமிடத் தாகாமியமேற மாவில கொடுத்துப புண்ணியமெறவேண்டுமென்று ஸ்களைவிதிக்கவேண்டுவதில்லையாம— ஆயினும— அடியேன கேட்ட வினாக்குத் தேவரீ குலப்பட வருளிச்செய்ததில்லையாகிலுமினனமுகதே ரீருளிச்செய்யாம ஸ்டியே னறியும பகுதியிலை— என்னை யாகுதுயாபபடுத்த நாயினேறகு உண்டுமனமாயக கருமருங் கருமபக் தமுங் தெருளவருஞ்சிக்கெபருமானே அதுவடம், என்னையுஞ்சு யாபபடுத்த கருமருங் கருமபக்தமு நாயினேறகுஞ்சுமாயத் தெருளவருஞ் சிவபெருமானே - அடியேணுக்கரிய துக்கங்களையு

சுஅ

இருபரவிருப்பாடு

ஞ்டாகப்பட்ட கருமாசிய புண்ணியபாலங்கு ஞ்டாகிறது மதப் புண்ணியபாலங்களைபவிக்குமிடத்து ஜாதத்திற்கேதவா சிய வாகாயியனமான கருமபநாகக் ஞ்டாகிறது நாராயிரு க்கப்பட்ட வடியேனுக்குத் தேவரீ திருவளமவாழுத்தருளி விளங்கவருளிசெயதறுளவேணும் சிவமுதஸாயிருக்கபபட்டதமபிரா ஸோ. (த-ம) அருளியமனமே காயம் வாக்கெனுமூன் நினிதமே உதித மெனுமிலை யாயில். எ-கு, தேவரீருளிசெயயப்பட்ட மாத்தி சினைவாலும் வாக்கிசொல்லாலுக் காயத்தின்ரூபிலா ஹமுண்டாகபபட்டவிருப்பவெறபயினுலே யிருவினையாகியபுண்ணியபாலங்க ஞ்டாமாகில் எனது பொருள்கூறியதற்கு பி-ம், சிவப்பிரகாசத்தில் உற்றதொழில் நினைவுரையிலிருவினையுமூன் வாம்' எ-து கணக்கொளக். இருவினையாகிய மனவாககுக்காய ங்களினுலே தோன்றப்பட்ட கனமமும் ஜடமதன காரணமும் ஜடமாகையா வந்தக்களமங்கள் சங்கமரணத்திலேவாது பொரு ந்துகைக்கு வழியேதென்றுகேட்க வதற் கறிவாயுளள் வானம் வோடு பொருக்கினவிடத்திலே செயலுண்டெனா வபபடிச்செயலுண்டாகி வியமதண்டம் வருவானேனென்ன அதுவு சிசெயத கண்மத்துக்கேற்றபடி செயவோமென்ன வதற்குத் தேவரீ போ துமியமனைக்கொண்டு தண்டிக்கவேணுமோ வென்ன வியமலுக் தண்டிப்பா ஞமுநதண்டிப்போமன்றதற்கு. பி-ம சிவப்பிரகா சததில் படைத்ததொருபடி என்றவிருத்தமுழுநுதும். போற்றிப் பஃபெருடையில், தானமாள். வெற்றிக்கடைதுதா வேகததுடன் வந்து, பறவிதம் வெங்குருவின்பாரகட்ட-விற்கைக்கு, மில்லை யோபாவி பிறவாகையென்றெடுத்து, எல்லதோரிசொ ணுவா கச - சொல்வியிவா, செய்திக்குத்தக்க செய லுறுததுவீரெனது, வெய்துற்றாகக விடைகொண்டு-மையறருஞு, செக்கிவிடைத் திரிததுக் தீவாயிலிடதெரிததா, தகக்கெருப்புத்தாண்டமுவிதது மிக்கோங்கு, காரசங்காய்ச்சிச செவ்யமித்ததாவரிசுதுமீராவுன் ஆகின்த தின்னென்றாட்டத்தும-பேராம, வங்காழங்கத் தமுத்து

மூலமுழுக்காயும்.

சுகு

வித்தும் பிச்ஜுத்தம், வெங்கோப்மாரூத் வேட்கயரா-யங்கொரு
நா, சென்னிமுதலகாஞ்ச வின்னற்கட்டுரகம், பன்னெங்கோட்
செல்லும் பணிகொண்டு-முன்னுடிக், கண்டுகடன்கழித்தல் காரி
யமாமென்றெண்ணிக, கொண்டுவருபோயின்குறிப்பறிவா-மண
டெரியிற, காயசசிச்சுடவறுகக் கண்ணுரிக்க நன்னிதிய, மீதுத்
தாய்தங்கைத்தமரினாய்ந்தல் போலவப்பழச் செய்கிறதுக் கருளை
யே. எ-ம., வகுமேதுக்களைக் கண்டுகொள்க். கொள்ளுமவகையர
நகொளுத்துமீயன். எ-கு. பிராரததம் புசிகுமிடத் தாகாமி
யமுண்டாமென் நருளிசுரெய்யில் என்ற பொருளக்கியதற்கு.
பி-ம., சிவப்பிரகாசத்தில், மேலைக்குவருவினையே தென்னிலங்க
ண் விருப்புவெறுப்பெனவறியவ் வினையுமெல்லா, ஜூலத்தவினைப்
பயிலவா மென்னிலுமேன்முறறியதன் பயனுக்கு முனைக்குமென்
பா எ-து. கண்டுகொள்க. (கச)

இவ்வனானு சொல்லபபட்டகனமங்களு மதி யேனுங்குடைக
க்கு வழியேதென்ற கேட்குமவினுமே வருளிசுசெய்கின்றது.

மானமாஞ்சிசங்கை மதில்வெண்ணையவாழுமனன்,
போனவின்தானே பொருத்துமோ-யானதனி
லாவானுவாக்கா யமலாஞ்சினனருடான்
நேவனேயாதுக்கோ தோ.

வி-ம. மானமாஞ்சிசங்கை மதில்வெண்ணைய் காழ்மங்கன்
ரெந்தாமாலாபோன்ற ஸீயத்தத்திலே மானமறியைத் தரித
துக்கள்ளுடுக்குமதிலினுயாசுசியாலே சிறபபினையுடைத்தாகிய
திருவெண்ணையாலாதுக்கிலே யெழுஷ்தருளியிருக்கப்பட்ட தம்பி
ரானே—போனவின்தானே பொருத்துமோ—முன்ஜுக்கத்திலே
யடியேன்செய்த புண்ணியபாவங்களான வினைகள் தானேவக்கத்து
யேனைக் கூடுமோ—யானதனிலாவனே—அழியேன்தானக்கத்தவினை
களைக் கூடுவேனே—ஆக்காய்—இனவயிராண்டுமின்றித் தேஹர்

நுடி

இருபாவிருப்பாகு.

கட்டி மூடியாதபொழுது — அமலனுசின்னருடான் நேவனே
யாதுக்கோடோ-நினமலனுகிய வனஞ்சையவருளானது தாகே
துக்குண்டானதென்று திருவளத்திலே விசாரித்தறுளிசெய்தருள்
(க-நு.) செம்முழுமாதி யான்மாவுமாதி சிவமுழுமாதியாகையினு
லே யவரவராசுசித்த கணமத்தைக் கத்தாகட்டி மூடிப்பனனை
பதாம். உ-ம், சிவஞானபோதத்தில் அவ்விளையைசெய்வதனில்
வவினைா தாஞ்சென்றங், கவ்விழையைக் காஷபாசமபோ-ல
வவினையைப், பேராமலூட்டும் பிராணினுகராரே, லாதாமறித
ஸெப்பா ராங்கு எ-து. கணடுகொள்க. (க-நு)

இங்ஙனாகு சொல்லப்பட்ட கன்மங்கள் தேவரீ தீக்காக
ளினுலே சுத்திபண்ணியிருக்கவு மீளவும் புசிக்கைக்குவழி யேதே
ன்னும் வினுமே ஸருளிசெய்கின்றது.

தேரா துகோபபன் ரெருமர ஊததொடு
பேரா தருஞுதல பெரியோர கடனே
கின்னைக் கலபபதென துணைமை யெனின
நின்னது கோமை சொனமனத தின்றே
யெழுவகைத் தாதுவி னெழுதுளை யிரண்டும்
பெரும்மூழக குரம்பையிற பெய்தகத் தடுகளி
நிக்கி யென்றகிணப போககற நிறுத்தி
யிச்சை முதலிய வெழுப்பி கடத்திடும்
யிச்சை சாஜவும் வியப்பது நிறக
வாக்கு மனமும் போக்குள தறவுஞ்
சொல்லு சினைவுஞ் செய்யுஞ் செவலு
ங்கலவுக் தீவு மெல்லா மநிக்கு
முறையிற மூரமற குநைவுசிறை விள்ளுப்பக்
காலமுங் தேசமூ மாலற வகுத்து
நடிவுநின ரநுததவி னடுவனு குதியே

சான்றோ செயதி மாணறிருப பின்றே
 சாலா செயலே மாலா குவதே
 யத்துவா மெத்தி யடங்கர வினைகளுன்
 சுத்திசெய் தனையே மொத்தகள் மத்திடை
 நீங்கன வெளை யூங்கூழ் வினைகளு
 மாங்கவை யருத்துவ தாளாகொலதனுற்
 கரும மருத்துங் கடன்து வினாருக
 தருமம புரத்தல பெருமைய தன்றே
 கண்ணிதுண்மனிய கருத்தினுட் கருதத
 வெண்ணெய் வேநத மெயக்ஞட தேவு
 விடாபபடு குரமபையு ஸிருத்தித
 துடைப்பதில் லாவரு டோனறிடச் சொல்லே.

வி.ம். தேராதூரப்பன நெருமாலுளததொடு-தேவரீர்களுக்கிடியிலொருவினு விசாரியாமல் விண்ணப்பஞ்செய்கினேன அடியேன் விதனத்தையுற்றவ ஞகையினுலே, அன்றியும்,—பேராதருஞ்சுவ பெரியோகடனே-பேதையாயிருக்கப்பட்டவர்கள் தங்கள் தாகததின மிகுதியாலே தங்களுக்கு வேண்டினு தெரன்றையெழுந்தது புத்தியாக விண்ணப்பஞ்செயதாலு மாகள் தாகவக்ஞடனே கடாக்ஷிததருஞ்சிறது பெரியோகளுக்கு முறைமூட்டாக்கியாலும் விசாரியாமல் விண்ணப்பஞ்செயதேன. அது வேதன்று கேட்டருஞ்சில்,—நின்னைக்கவல்பப தென்னுண்ணையெய் னின-தேவரீராக் கூடி யநுபவிக்கிறது அடியேலுடைய வற்ப போதமாமென்ற தேவரீரா திருவள்ளமபறத்தில்,—நின்னதுரேஷம் சொன மனத்தின்றே-தேவரீருடைய நட்பத்தை விசாரிக்குமிடத்து வாக்கு மனததுக்கு மெட்டப்பட்டதல்வே, அப்படி பிருக்கிற தேவரீருகளுள்ளே யடங்கியிருக்கப்பட்ட வடியேனத். தேவரீரா—எழுவணக்கதாதுவி னெழுதுள்ளியிரண்டும் பெருமூழைக்குத்

ம்பையிற் பெய்தகத்தககி - நம்பு எலும்பு மூளை தணை தோல் இரததடி கைகிலம் என்னப்பட்ட தாநககளேழும், கண், மூக்கு, செலி உபத்தமென்னப்பட்ட வற்பத்துவாரங்களேழும், வாய் அபங்குமென்னப்பட்ட பெரியதுவார மிரண்மொகத்துவாரமொன்பதுமாயிருக்கப்பட்ட சரீரத்திலேயிட் உள்ளே யொடுகின்வத து—ஒக்கி யென்றனப் போக்கறநிறத்தின் ஏன்றனப் போக்கற நிறத்தின் ஒக்கி அடியேனாதச சரீரத்தைவிட்டுப் போகாமலுமநிறத்தின்யதனை விட்டுப் போமுதரத்து விடுவிப்பதுஞ்செயது—இசு கொமுதலிய வெறுப்பிடத்துமிய விசைச்சாலவும் வியப்பு—அடியேனுக்குண்டாயிருக்கப்பட்ட விசைக்கானக்கிரியையும்பிரோபிபித்துக் காழியப்படுத்துகின்ற விதத்தை மிகவுங்கொண்டாட்ட மாயிருத்து—அதுநிறக - இங்கனாக் தேவரீகேய்தருளினகாரியமடி யேனுலேயேடுகழப்பட்டிருப்பது அது நிறகட்டுமே—வாக்கு மனமும் போகுளத்துவஞ்சு சொல்லு நினைவுஞ்சு செய்யுஞ்சு செயலு கல்லவுக் கீயவு மெல்லாமறிந்து—அடியேன வாக்கினாற் சொல்லுகிற நதினாலும் மனத்தினால் நினைக்கிறதினாலும் காமதகாற செய்கிற தொழிலினாலும் முண்டாக்கப்பட்ட நன்மை தினைகளாயுவள்ளுன் ஜியபாவங்களெல்லாங் தேவரீதிருவளத்தடைத்தருளி—முறை விற்மாயற் குறைவு நிறைவின்றாய்க் காலமுந் தேசமு மாஸ்வகு த்து கவுலிசரநுத்தவி ணவுவனஞ்சுகியே—அடியேன் செய்துவந்த வடைவுக்குத் தவறுவாராம வதற்கேற்றக் குறைச்சலற வக்கப்பு ன்னிஸ்பாவகங்களையதுபவிக்கத்தகக் காலங்களையும்வையிற்றைப் புசிக்கைக் கிருப்பிடமான் தேசங்களையு மயக்கமறவகுத்து அடியேனையும்ந்தக்கணமங்களையுங்கட்டித் தேவரீர் உடுவனுகின்ற புசிப்பிக்கையினாலே தேவரீகோ ராமிவெண்கிறதுமுன் டேஜைக் காலே—கான்கூர் செய்தி மாண்றிருப்பின்றே—நடோயிருக்கப்பட்ட பெரியோட வியப்புக்கு மயக்க முண்டாக்கதே—காலோ கெயலேமாஸ்குவதே—கான்கூரல்லாத வறிவீரா யுள்ளவர்கள் தெடுவனே யாக்கமுண்டாவது, அப்படியிருக்க—அத்துவாரமே

ததி யடங்கவினைகளுக் குத்திலேய்தனவே-மாசிரங்கள் பதங்கள் வணங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகளென்ற சொல்ல பப்ட்ட வாறுவரையாலும் நிரமபி மிஞ்சிக்கெடுக்கிற க்வமங்களையெல்லாக திளைக்களினுலே தேவரீ சோதனைசெய தழிபேறுக்குச் சத்திவருத்தினதுண்டே அதுவன்டென்றாருளிச்செய்யில்— ஒத்த கனமத்திடை நீங்கின வெளனை - அடியேறுக கிருவினையெப்பிலே போன்றென்ன—ஊங்குமூவினைகளு மாங்கனுவையிறு ததுவ தாணா-இவ்விடத்துண்டான மூவினைகள தேவரீ செய பப்ட்ட திளைக்களிலே சுத்திசெயத்விட தத்தக்கணமங்கள் புதி க்கிறதானாயும், அதனால்—கருமமருத்துங் கடன்துவினாரும்— தேவரீ சுத்திசெய்தவாகள் தனையென்றாருளிச்செய்யில் தேவரீ சுத்திசெயதவழுக்கினால் மீனவங் கனமங்கள் சிஸ்து புசிபபிக் கைக்குக் கடனில்லையாம், அபபடிப் புசிபபிக்குமென நருளிச்செய்யில்—தருமமடுரதல பெருமையதனாறே-தேவரீக் கருமக்கர் தாவென ரெழுநதருளியிருக்கிறது பெருமைக்கத்தனேயென்று விண்ணப்பாக செய்யப்படும்—கண்ணிலுண யணிய-கண்ணுக்கு மணிபோலக காட்டாகவளவுனே—கருத்திலுட் கருத்த-அறிவு க்கறிவாக வளனவுனே—வெண்ணெயவேந்த - திருவெண்ணெய் கல்லூருக்குக் கதாவாக வளளவுனே—மெய்கண்பதேவ - மெய்கண்டார்த்தனே—இடாபபடுகுரமபையளிருத்தித் தடைப்பதில் கீர வருடோனறிடச சொல்லே - துக்கத்துக்கேதுவாயுளை கீர ததுக்குள்ளே யடியேனை யிருத்திவைத்து அடியேறுக்குண்டான கனமங்களைத் தும்பபதாபப போகாதவந்த வநுக்கிரகதையுடி யேறுக்கு விளக்கவருளிச்செய்தருள் (க-து) தேவரீகாக கவுக்கிறுக்கிறதென் றுண்மையானால் தேவரீகுடைய துப்பமாக்குக்கு க்குக்கெட்டாதென்று சொல்லவேண்டுவ தில்கீயாம், ஏவெளிக் கிவனு மான்மாவு மெகாலமு மிடைவிடாம விருக்கையிவேயு மரன்மா மத்திலே பற்றினபடியினுலே சிவனிடத்திலே கடிதி ஓரும் பற்றில்லை யான்மாவு எச்சிவன் பெத்தசதிலு மொத்திருப்

‘ஞ

இருபாவிருப்பாகு

மதைன்பதாக் ட-ம. போற்றிப்பாக கீழடையில் “உள்ளுமென்ற நீங்கள் தொளித்திருக்குது தோன்றுகின்ற, கணமின்ற காட்டுக்கூடுபோத்தி” எ-து. கணுக்கொள்க. (நு-ம.) எழுவகைத்தாதுக் களினுலும் சுவத்துவாரங்களினுலும் மிகதச சர்வத்திலே பொருங்க தலைத்து ஜகங்கரணமும் படுத்தி யடியேஞ்சு குண்டாயிருக்கப் பட்ட விசாரணாக்கிரியைகளையும் பிரேரிப்பித்து கடபயித்ததுங் கொண்டாட்டமாயிருக்குத்தென்று சொல்லுவானேன்னில்லை இப்பொருங்கியுஞ் சர்வபொருங்கிலே வைப்பானே நென்பது கருக்குது. அது மலசமபந்தமாகையாலே மலக்குருட்னுக்கு மலங்குகவேண்டி மாண்யயாகிய கோல் கொடுத்ததென வறிக. பி-ம. போற்றிப் பாக்குக்கீழடையில், “கட்டுலனாகாணாதங்கைக்கொடுத்த கோல்போற, பொறுடுடையமாண்யப் புணரப்பினகண” எ-து. கணுக்கொள்க மனவாக்குக காயங்களினுலே யாசசிக்க ப்பட்ட புணர்ணியபாவங்களைத் தேவரீதிருவளாததடைத்தருவி க்கணமங்களை குவெனகு நின்ற புசிப்பிக்கையினுலே குவென்று சொல்லப்பட்டிருக்கவும் பெரியோகளியல்புக்கு மயக்கமுண்டாகாடுத ஆற்தலாவுஞ் சுதநிப்பண்ணினதுண்டே * கணமசம த்துவத்திலே போன தென்னவனில், கணமசமத்துவமவந்தவி டத்துச் சுதநிப்பாதமுண்டா யதினுலே கததா வாசாரியமூதாதத மாகத திருமேனிகொண்வெந்து தீஷ்வாக்கிரமவகளினுலே யதது அசுதநிப்பண்ணி மலத்தைப்போகி யிரக்கிப்பன். பி-ம. சித்தி வாரிஸ், “அங்கிழுததனுயப் பரஞ்சலனுயெல்லா வறிவுதொழி வறுக்கிரகமுடையவர்களைம், நுஞ்சிகமற கீழ்த்தலிடத்தேசத தினிபாத தழைவித்துமலங்களெல்லா நுங்கோக்கி, மனுதிரண்ண களையாய்ட்டுத் தன்னை வழிபடுகிறீல்லறுகிமாக்கருணைக்கூக்கூக்கா, வினாதுபிறப்பினினின்று மெதுதமாரு வின்பழுத்திக்கே

* கணமசமத்துவமாவது புணர்ணியபாவங்க விரச்சுத்திலேயு மூலர்ப்புவந்தது.

வைப்பெண்கள் முத்தியிதழே' எ.ம. போற்றிப்பால்ஜூஸ்ட் யில், "நாடுமலினை, யெல்லையிரண்டு மிடையொப்பிற-பஸ்பிறவி, யத்தமதிலனரே வளவென்றபாரத்திருந்து, சதிப்பிக்குங் தங் போற்றி - முத்திதரு, நஜைனரிவிஞ்சுநான்களா நாமேசென்றி இன்னு, மாங்கிலயே யுண்ணின றஹத்தருங்ப-பின்னன்பு, மேவாவி வாகும் பிரளீயாகலருக்குத், தேவாய மஸ்கனமங் தோத்தருளிப்-பூவலயங், தனனினருந்காசக்கலாககவாபோல, மூன்னினதுமும் மலந்திரத்தாட் கொள்கை," எ.ம. கணுகொள்க. இப்படிச்சத் திபண்ணி யிருக்குமிடத்தும் பிராரதமாகிய வினை புசிகவந்த தாணா? சதிப்பண்ணின ஆனமாக்களோ, அதெபபடியென்னில் சஞ்சித மாசாரியா ஞானத்திருஷ்டியினாலும் மாகாயியுமாசாரியாவை த்தஞ்சானத்தினாலும் பிராரதமார்த்தாடோடேயுமாகிறும் பி.ம., சிவப்பிரகாசத்தில், 'தீக்குறுமாயை சேராவுளைவினை திரிவிதத் தால் நீங்கிட' எ.ம. திருவாதலூரருகு அநக்கிரகம்பண்ணினதி ஸி, "விரித சஞ்சிதவினைகளனபுனும் விழிக்கவெந்தது விரும்பு மிப்பிறபமிற புரிந்தவலவினை யுடலூடன்கலும் புந்திசேரருள் வருவினோபோகு' எ.ம. திருவருட்பயனில், என்றவினையுடலேசு டேகு-மிடை யேறுவினை தோன்றி வருளேசுகிம், எ.ம. சித்தியா ஸில், "அருமபருவ மடைதலுமே யாசானுக்த, தோன்றிநராதங்கை முற்கையனமத துகளறுத்தங்கததுவாதொடக்கநவே சேர தித, தேன்றவுடற கனமங்குபவத்தினுலைறுத்திங்கினிச்செய்கள்க் குலமல்ஞானத்தாலிடிபபள், எ.ம சொன்னது கணுகொள்க, ஆகையாலே யாசாரியா கடாக்குத்தினுலே மோக்கத்தையடைக் காலும் பிராரதம் புசிக்குமள்வம் சரீர சிறகுமென்று. ஆனால் ஞானவான்கள் புசிக்கிறது பிராரதமுமாயவாகள்தேகழும்பிராரததேமானு ஸவாகளை யர்ச்சினைப்பண்ணினதினுலேயு நிவேதித் ததினுலேயு மானமாகளை கதியடைவாகளென்றுசொல்லவேன் வைதில்லையென்னில் அவாகள போகஞ் சிவனே யேற்றுக்கொள் ளுக்கையினுலே சிவபோகமாசசது, மாயாமதாதாஞ் சிவபோக

இ.சு.

இருபாவிருப்.து.

மாஸே வென்மாயா பதாாததஞ் சுத்திபட்டு மக்கிரமயமாய்மக்கிரமு ஞானதிருஷ்டியினுலே பாககப்பட்டு ஆனமாவைச்சிவலு டலாக்கெள்ளு புசிக்கையினுலே சிவபோகமாச்சது. பி-ம, உ. அண்மைகெந்தி விளக்கத்தில், “பாந்தகவகள்செய்திடிலுங்கொலைகள் ஆக்ஸ்ருப்பமின்றிடலு கெறிபவல்லா கெறிபவிற்றிவரினுஞு, சாதி ரெந்தப்பிடிலுங் தவறுகள்செய்திடலுங் தக்கெண்வோரா செய வற்றத் தான்தவாயிற்கி, ஞதனிவனு—லுபிரா யுண்டிறங்கி நடந்து ஓருஞ்சொக்களைபுந் தானுக்கசெயது, பேதமற கின்றிவினை த்தானுக்கிவிப்பை பெருதுசிவபோகமெஜப பேசுகெந்தியிதுவே. எ-து.கண்டுகொளக். அலாகன்திருமேமனிபிராரதததேகமலவலவெ ண்றதுக்குத்திருஷ்டாநதம், திருஞானசமநாதமுாததிகடாக்கம் பெற்ற கவியாண்ததுக்குவதத் ஞாதாக்கள் திருமேனியடவகலுப்பானா ஞதந்திலே பொருந்துகையினுலும் அபபாசுவாமிகள் திருமேனி சாவானமாக்கஞ்சுகவனை ஞானபழியபாகிய மகாவிலகத்திலே யடைதவினுலும் பட்டணத்துப்பினை ஞானமாகிய விவகமாய முனிக்கையினுலேயும் திருவாதலூரா சாவானமாக்கஞ்சு காணத திருஶ்சகததுக்கு உண்மைப்பொருளைக்கேட்கப பொருளிதுவெ ஈற ஞானுகாசத்திலே பொருந்தினபடியினுலேயும் பிராரதததே கமாகிய மாயாதேகததுக்கும் ஞானததுக்குஞு சமபந்தமில்லாதப டியினுலே அவாகள் திருமேனியுமஞானமென்றேகண்ட்டிகொளக்.

சர்வானமாக்கஞ்சு தேவரீருக்கடிமையாக விருக்கையிலேயு. ஞு சிலர்க்குத திருவருளாக்காக்கித்தும் சிலாக்குக கடாக்கியாமலு யிருப்பானேனென்றுகேட்கும் வினுமே வருளிச்செயகிற்று.

சொற்றெருமும்பு கொள்ளாகி ஞானததுவு நிற்செயலகண் மற்றவர்க்கணின்னேக்கின் மாய்ந்தவுபிராக்-குற்றங் கொஞ்சத்தியாக் கைய வுயாவெண்ணெய் கலலுாக் குளித்தமதுக் கொண்றையெய்க் கோ.

வி-ம் செந்திரேமுமடுக்கீள்ளீர் குழுத்துவும்-சர்வான்மாக்களுக் தேவரீருக்கடிமையாக விருக்கவுள்ள சிலர் தேவரீராத்திருவருளைப் பெறத்தக்கதான் வடிமைத்திறங்கள் செய்துவருமுபாயங்கொடுத்தருள்ளினுய,—நிறசெயல்கண் மற்றவாகள் - மற்றள்ளபெத்தானமாக்களீட்டுக் கோடீரோ சேடைப்படுத்துக்கூயினுலே செய்தபட்டுவருகிறவாகள் இங்ஙனமிரண்டுவகையிலுள்ள ஆனமாகக்ஞாக் தோரீராலே செய்தபட்டு வருமிடத்தும,—நின் நேக்கினை மாயந்தவுயிக்குற்றங்கு - தேவரீராதிருக்கண்காததினுலே செயல்நுகைவந்த வானமாககளிடத்திலே யதுக்கிரகஞ்செய்து பிரகாசித்துநின்றும், ஒருளித்தியாவரு-மற்றுள்ளபெத்தரிடத்திலே கூடிசிறகுமிடத்து மற்றத்துநின்றும். இங்ஙனம் வருகிறமுறைமையை ஒய - அடியேஞ்ககுச் சுவாமியாயுள்ளவனே,—உயாவணைண்ண் நலவுாக குளித்தமதுக் கொன்றையெங்கோ - சிறப்பினு ஓயாங் திருக்கப்பட்ட திருவெண்ணெய்கலவுரையிலே மதுககளின்னல் முழுகப்பட்ட கொன்றைமாலையைச்சாததி யெழுத்தருளியிருக்கப்பட்ட காத்தாவாயுள்ளவனே,—சொல் - அடியேனவின்னப்பாகுசெய்த காரியமிரண்டையு மருளிச்செய்தருள் (க-து) சிவனாகத்தாவெனகிறதும் ஆனமாகக எடிமையெனகிறதும் பொது இனிச் சிறப்பாவது கதாவை யாண்டவென்னற்றித்து இரண்டற்றவன்பினுலே வழிபடுகின்ற ஞானவாணகளுக்குத் தயிரினெய்போற் கேள்வியிருப்பன ஆண்டவன்மையென்றறியாத பெத்தானமாககளிடத்திலே பாவிழெயபோலத் தோன்றுதுநிற்பன. உ. ம., சிவஞானபோதத்தில் “தனஞுணரு சேசத்தாதயபானிகழுகததி செய்போற பாசத்தாக இன்றுமபதி” எ - ம. திருவாசகததில், “அரசேபொன்னமபலத்தாடும்” என்னும் செய்யுளில் “பிறைசோ பாவிழெயபோலப் பேசாதிருக்கா லேசாரோ” எ-ம. தேவாரம், ‘விரகிறந்தினன் பால்றபடுநெயபோல, மறைய நின்றுள்ள மாமணிச் சோதியான, எ-ம, வருமேதுக்களைக்கொள்கொள்கூடும்.

கு அ

இருபாவிருப்பது.

இங்ன முயிக்குமிராய் நினறு காரியப்படித்துகிற சிவன்
பெத்தத்தில மறைத்துநினறு காரியப்படிக்குதிற முறைமையும்
தழியிற பிர்க்கித்துத்தான மேலிட்டின துபகரிச்குமுறைமையு
மேல்ருளிச்செய்கின்றது

கோலங்கொண்ட வாறுணர்தே
 ஞாலங்காவல் னியானெனக்கொங்கிலை
 பொய்யைமையெனப பகன்றுவையத்
 தோடாபழுட்டகை நாட்டாட
 வெங்குடகராத்தன பின்வந்தருளி
 யென்னையுடத்தனையு மறிவின்றியறது
 மென்னதியானெனு மகந்தையுங்கண்
 தியாவரியாவையு மியாங்கத்துஞ்சென்று
 புககுழிப்புக்குப் பெயாத்துழிப்பெடாத்து
 மிகக்போகம் விதியாலவினோத்திட
 டெறபணியாளர் யேனைப்பியாதே
 யோடி.மீலைக்கென வாடலபாந்திட
 டெ.ன்வழிநின்றன னெந்தையன்னே
 வருணமிகவுடைமையி னருடடிறைவகது
 பொருணமிகவருடதும் பொய்ப்பக்கமாததுங்
 கைகண்டிகொள்ளெனக கடலுலகறிய
 மெய்கண்டதேவனெனப் பெயாவிரிடுத
 தனதுடகராந்து தானமுனானுகித
 தனைதுதாலுமா யேனையினருக்கித
 தன்னையுமின்னையுந தநதுதனது
 செய்யர்ணமையுமென்னதுசெய்வின்மையு

ரெமமானாட்டி யீர்த்
லமாவெனக்கே யதிசயந்தருமே

வி-ம. கோலங்கொண்டவாறுணராதே ஞாலங்காலனி யா
னைக் கொள்ளி-துக்கத்துக் கேதுவாயிருக்கப்பட்ட சரீரத்தை
யெத்தோமே யெனகிறதை விசாரியாமல் பூயிக்கெராகாவாயிருக்
கிறவ ஞமல்லோவென்று கருகிக்கொண்டு—பொய்யையெயையை
ஸைபுகள்று-அசத்தியாமா யிருக்கப்பட்ட தேகாகிப்பிரபஞ்சத்தை
சங்கியமென்று செலாவ்க்கொண்டு,—வையத்தோடாப் பூட்டுக்
நாட்டாடா மூன்றாட்சாம்து-பிரபுஃ வியாததி பண்ணுகிறதே
மேற்கொள்ளகவிருப்பதைக் கெட்டு நமக்கொருக்குத்தாவுண்டென
து விசாரியாகபடி பெண்களுள்ளே மறைக்குத்துகின்ற—எனபின் வங்
தருளி - நான்கெய்யுறு செயலுக்கெல்லா மொத்தொழுகின்ற,
—என்னையுத்தா ஜெயு மறியின்றியறு மென்கியாதெலு மக்க
தையுக்கண்டு காமோரடியைபெண்றுக் தானுக்காய்வென்னாலு ம
றியாமற செய்கிற யானைதெலை முகங்கூட்டுக்கண்டு —யாவரி
யாவையு மியாக்கனாலுசென்று உயாதுகினோ யஃநினையாகியமோ
னிபேதங்களிலும் பூயியதைச் சுரக்கமென்கிற வல்குகளிலுமெ
னானு டொக்கச்சென்று,—புக்குழிபாடு-நான்கீஸ்றை ஐநிக்கி
றவிடங்களிலேதானு மொக்கப்பதுநது,—பெயரத்துழிப்பெயாத்
ஆ-நான் விடபெபோடு விடக்குத் தானுமொக்கப்போக்குது,—மிக
கபோகம் விதியாலவிளைத்து - வெருவிதபோகக்களோயு மெனக்
களுள் மூறைமையினாபடி மேயுள்ளாககி —இக்கெறபணியாளாய
இவ்விடத்தென்னையூட்டி யுந்க்கிவிடக்கிற பண்ணையானுமாய,—எ
ண்பப்பிரியாதே-என்னைவிடுகி நீங்குவதானு செய்யாமல்,—ஓடிமீ
ளக்கணவாடல் பாரத்திட டென்முறிசிஸ்ரன் கணக்கையன்னே-
நான் சுகநமரணப்பட்டுப் போக்குவரவுக்கெய்கிற நாடகத்தையும்
பாரத்துச் தனமுதன்மையுமவிட டென்வசத்திலேவினாலு னெம்
முடைய சுவாமியாயுள்ளான். இஃதாசாரியம், இந்தநிலைப்பட்டம்

சாரி

இருபாவிருப்.நு

மேல்முதலி, அருண்மிகவுடையையின - தனக்குக்கிருபையிலுத் திருக்கையினாலே -அருட்டெறவந்து - திருவெண்ணெயங்களும் ராகிய திருப்படைவீட்டிலே திருவவதாரரு செய்தருளி,—பொருண்மிகவருடலும் சிவாதுபவமாகிய பொருளானது மீதுதியாக நின்று அநுக்ராகிக்கிறதையும்,—பொய்ப்பகை யாதலும் - அநத் ப்பொருள் பிரபஞ்சமாகிய பொய்யைக்கடிடது தோக்கிறவழிக்கை யுன், —கைகண்டுகொள்ளன பிரத்தியூதமாகக்கண்டுகொள்ள வக காட்டியருளி,—கடலுலகறிய மெய்கண்டதேவளைப பெயாவிலிடு - சமுத்திராகுமுநத வையகத்தா ரயியதக்கதாக மெய்கண்டாதனைகிற திருநாயத்தினையும் பரப்பியருளி,—தன ஜூட்காநது தானமுன்னுகி - தனஜூடைய பேரறிவிஜுள்ளேயென்னுடைய சிற்றறிவை யடக்கிக்கொண்டுதனசெயலேமேல்டாக —தனனதுநானுமா யெனலையினருக்கி தனஜூடையவருளுநதா ஜூமா யெனலையு மென்னுடைய ஞானததோற்றத்தையு மடக்கி தனனையு மென்னையுக்கதநு தானுக்குமுதலுண்டெவகிறதுங்கெடாமல் யானுக்கு முதலுண்டெங்கிறதுங் கெடாமலென்குபடுவ ப்படவறிவிதது,—தனது செய்யாமையுமெனது செயலினமையும் தான் சாவமுங் காரியப்படுத்தி நிற்குமிடததுந் தானுனநிலுகுச் ட்டியறியாம்ற கிரேயவறநிறகிற முறைமையினையு நான்சாவமுன் செயது நிற்குமிடதது மென்னுலொன்று முடியாதென்கிற செய வறுதியையும்,—எம்மான காட்டி.யெய்தல்-எம்முடைய கவாமிபா யிருக்கிற வனங்குத் தரிசனப்பட்டுநிறை முறைமையைப்பார்த்தவிடதது,—அம்மா வெனக்கேயதிசயங் தருமே-மிகவு கொண்டாடபபட்டு எனக்குததானே யாச்சரியத்தையுக் தராங்கும்.)

இங்னைம் பாச்சுப்பம்பண்ணின் வாச்சரியத்தை மேலருளிச் செய்கின்றது.

தருமாதருமத் தலைநின்றும் வேணைக்
தருமாகடல்விடமுண் கண்டுப்-பெருமான

ஸ்ரீ லமுருங்காயும்

சாக

திருவெண்ணெய்வல்லூரைச் சுவேதவனத்தா
ஹருவென்னவந்தெதுத்தா ஹறஹு

வி. ம. தருமாதருமத தலைவர்களும் ஷேனோ - தன்மமாகியபரசு
புண்ணியததையு மதன்மமாகிய பாவத்தையுஞ்செயது துக்காக
ரததிலே கிடத்தூருத்திற வென்னோ, — கருமாகடல் விடமுனக
ண்டபெருமான் - கருமைபொருநதின மகத்தானைசமுத்திரத்தி
லே யுண்டாகப்பட்ட நஞ்சினை யமுதுசெயத்தககப்பட்ட கண்ட
ததினையுடைய கத்தாவாயுள்ளவனே, திருவெண்ணெய்வல்லூரை
சுவேதவனத்தான் - திருவெண்ணெய்வல்லூராகிய திருப்படைவீ
டழிலே யெழுத்தருளியிருக்கப்பட்ட சுவேதவனப் பெருமானென்ன்
ஹும் பிள்ளைத்திருகாமததையுடையவன், உருவெண்ண வங்கெதுதீ
தாஹுரஹு - சீரீதொநத்தீனப்படடு நிறகிற வென்னோப்போலே யு
ருப்பட்டுவரது நான் சநககுழியிலமூநதாமலெடுத்துத்தனது திரு
வழியிலே கூடழிக்கொண்டருளினான். (ககு,

கத்தா விநகன மாகாரியலூரதகியாக்கு திருமேனிகொண்
டெமுத்தருளிப் பாசக்சேதனம்பலைணித் தனது காருண்ணியமாகி
யவுண்மைஞானததைக் கடாக்கித்த முறைமைபை வியந்துவா
யரகப் புச்சுநத்தமுறைமை மேலருளிசெயகின்றது,

உற்றவாபெற்றவ ரற்றவாமுறஹு
மற்றவாககற்றவ எல்லவாககலலவ
னந்தமாதி யில்லவனவந்து
குரகுமனததுக் கொடியேனபரக்கும்
பரபபைக்குவித்து நிறுத்திப்பிடித்ததிட்
நிருளவெளியாகு மருளிழையறுத்து
வதுபுகுதலுஞ் சென்றுநிங்கலு
மின்றியொன்றாய் நின்றவநங்கிலையி
பெரனாருகாமு விரண்டாகாம

வொன்றுமிரண்டு மின்றுகாமற
 றனனது பெருமை தாச்காலுபினு
 மென்னாலுபெருமை வெல்லாமெயதித்
 தன்னையெனக்குத் தருவதையன்றிபு
 மென்னையுமெனக்கீக் தகதுதனனது
 பேராந்தப் பெருங்கடலதனு
 ஸாராவினாப மளித்துத்தீரா
 வுள்ளுப்புறம்பு மொழிவின்றி சீன ற
 வள்ளனமைகாட்டி மலரடியாருளிய
 மண்ணெனக்கோன யாபுனாறபெண்ணோ
 வெண்ணேயக்காவலன் மெயகண்டதேவ
 ன்னண்வருளா வயத்தனன்னிப
 மலமுத லாயினமாயகரு
 முலச்வுரிகரெல் லாமோருங்கணே
 வி-ம உற்றவாபெற்றவ ரற்றஸாமுற்ற பற்றவாகசற்றவன்-
 தனதுறவின முறையரா யுள்ளவாகள் மாதாபிதாககன தனக்கு
 வேற்றுமையற்றிருக்கப்பட்ட ஸீ மற்றமுட்டான தனதான்னிய
 கேஷத்திரங்கள முதலாயுள்ள சாவவுபாதியாயிருக்கப்பட்டதேகர
 திபிரபஞ்சத்தை ர்க்கினவாகஞ்சு கிண்ணற்றுப பிழிவறநிரகயப
 டடவன, அவலவாககலவலவ - அபபடிச்சாவவுபாதிகளையுமநீங்
 காதவாகஞ்சு வேறூயடிந்தப்பட்டவன, அந்தமாதியில்லவன்-
 தனக்குமுடிவுமதலுமில்லாதவன; வாது ஆசாரியாததமாகததி
 ருமேனிகொண்டெழுததருளிவந்து - குரக்குமனததுக கொடியே
 னபரக்கும பரப்பைபக்குவிதது - குரக்குப்போதமபோல வொன
 றிலூங் தரிப்பில்லாமலெழுதத்து புதக்கியாகததிகிற ராவியாயிருக
 கிறவென்னைப பிரபஞ்சப்பரப்பில திரிகிறவியாததியை யொடுக
 குவிதத, சிறத்திப்பிடித்திட்ட டிருள்வெளி யாகுமருளிசௌயறத்து

தனது திருவடினானத்திலேஇருத்திப் பழைய பிரபஞ்சவாதனையிலேபோகாமற பிடித்துக்கொண்டு கேவலசகவமென்கிற யகைத் தையுடீக்கி, வாதுகுதலுள்ளென்று நிங்கலுமின்றிதான்வடதென்னுள்ளத்திற் புகுதுகிறதும் நான்சென்று தன்னேடுகூடி யெனக்குண்டானபாசங்களை சீக்குகிறதுமில்லாமல் ஒன்றூயநின்றவங்கி லையில் - அநாதிமேதானு காலூங்காமல் நின்றநிலையிலே, ஒன்றூகாமல் விரண்டாகாமல் - தானுகாலூ மொன்றுபடுவதுஞ்செய்யாமலிரண்பெடுவதுஞ்செய்யாமல், * ஒன்றுமிரண்டுமின்றுகாமல் தானுமயானும் ஒன்றுபட்டு நிற்கிறதும் தெறவாலுமபேறுமாயிரண்டுபெட்டு நிற்கிறது மில்லையாகுமல் நன்றாதுபெருமை தாக்கானுயினுமென்னது பெருமை யெல்லாமெய்தி - தண்ணுக்குண்டானகாவருக்குமும் பஞ்சகிருத்தியுமிமனக்குண்டாக்கின்னில்லையாயினுமெனக்குண்டாயிருக்கப்பட்ட விசு ஏனக்கிரியைக்கீர்யுமவியாதனிலியாபகங்களாகிப் பெருமையுமிலைகளெல்லாந் தனது கூடைய பூரணத்திலே யடக்கிக்கொண்டு, தனனையெனக்குத்தருவதையன்றியுமென்னையுமெனக்கேதாது - தன்னுடைய வாங்நத்சொருபத்தை யெனக்குக்கடாக்ஷித்ததுமன்றியேநதபட்டேரினபததோடுகூடி யநுபவித்திருக்கிற வானமபோதமாகியசிற்றறிவுகெட்டமற கெட்டுவிருக்கிறமுறையையுமெனக்குக்கடாக்ஷித்தருளி - தனன்னுடேரானநதப் பெருங்கடலதனுள் ஓராவினபமளித்துதனினுடையபரிபூரணமாகிய வாங்நதவெளளமான பெரிய வருட்சமுதகிரத்திலே விளையப்பட்டிருப்பதாய் வொருகாலத்தினுமுன்ட்டாத வினபத்தை யெனக்குக்கடாக்ஷித்தருளி, - தீராவளனாம் புறமுபுமொழி வின்றினிற வள்ளனமைகாட்டிருகாலத்தினும் விடப்படாமல்கம்புறமெங்கும் பூரணமாயங்கள் நன்வரதமுமறி

* ஒன்றுகாமலிரண்டாகாமல் வொன்றுமிரண்டுமின்றுகாமல் இன்பதற்கு, பேறுமுபேறுமு பேதாபேதமுமாகாமல் என்றுபொருளுண்டாப்பினுமாம்.

விததுநிறீசிற வளப்பாட்டையுட் தசிசிப்பிதது,- மலரடியருளிய மனன-தாமரையல்; போன்ற ஸ்ரீபாதததைக் கடாக்ஷித்தருளின தழபிரானே,— என்கோன-எமக்குக் கத்தாவா யுள்ளவன்,— வாரா புற்றெபண்ணே வெண்ணெயக்காவலன் - மென்மேஹும வருகி நபுனவினாலே பெருகபபட்ட பெண்ணெயாற்றையுடைய திரு வெண்ணெயங்களுமாருக்குக் கத்தாவா யிருக்கபபட்டவன்,— மெய் கண்டதேவன-மெயகண்டதேவனைகிற திருநாமத்தினை யுடையவன்,— அவன்னல - எனக்குச் சுவாமியா யிருக்கிறவன்,— அரு னாஸ்யததன - தனதருளே கோயிலாக வெழுந்தருளி யிருக்கபபட்டவன் — நண்ணிப - என்னைவந்து பொருந்திய, — மலமுதலா யினமாயக்கு ழுலவூயியாககெலலா மொருகண்ணே- ஆணவமலமுதலாயுள்ள மலங்களைமெல்லாகு சேந்தபண்ணினவன சாவ லோகாகளினுமூன்ன வரணமாகசஞ்சுக்கெலலா மோற்றிலாகநின நநுக்கிரகஞ்சிய தருளுகிறவன(து-ம.) அற்றவாகசற்றவான- எ-கு தேகாபிப்ரபஞ்சங்களை நீக்கபாட்ட தபோதனாக்குக் கத்தாவிர ண்டற்று நிறப்பன்று பொருள்கூறியதற்கு, பி-ம தேவாரம் ‘ உலகினிவியற்றைக்கயெயாழித்திட, டற்றவரகததுச்சிவனுறைகி ண்றவாலவர்யாவதுமிதுவோ.’’ எ-ம தேகாதியென்று உடமடிமுதலானவற்றைறங்கவே தவமாமெப்பது கருததாகையாவென வறிக இதற்கு பி-ம. திருவாசகம், “பாவியேறகுமுண்டாங்கொல் பரமாநாதபழங்கடல்சோந, தாவியாககையானெனதெனயர்து மின்றியறதலே.” எ-ம திருவளஞ்சுவபபவன். மற்றுந தொடாப் பாடெவன்கொல் பிறப்பறுகக ஹற்றுக்குடமடுமிகை, எ-ம. கண டெகாள்க, அந்தமாதியில்லவன். எ-கு முடிவுமுதலுமில்லாதவ னென்று பொருள்கூறியதேதனனில சிவன்கேருறநமு மீறுமில்லாதவனுகையாலே யபபடிச்சொன்னதென வறிக. இதற்கு.பி-ம திருவெம்பாவையில “ஆகியுங்கதமுமில்லா வரும்பெருஞ்சோதி யை.” என்பதுகணடுகொளக. இளிவந்து எ-கு. ஆசாரிய விக்கிரமாக வெழுந்தருளியென்று பொருள்கூறியதற்கு பி-ம திரு

வெம்பாஸவயில் “இங்குக்கம்மிலவுங்கடோறுமெழுங்தருளிச் செங்
கமலப்பொறபாத்தநதநருளுஞ்சேவகனீ,, எ-து கணுகொள்க
குரகுமனததுக்கொடியேன பரக்கும்பரப்பைச் சூஷித்து எ-கு
பிரபஞ்சவியாததியையொடுக்குவித்து எனது பொருள்கூறியத
நகு. பி-ம. சிவஞ்சுநபோதத்தில்” சிறைவிட, டலைகடவிற்கென
நடங்குமாறுபோனமீளா, துலைவிலாணபாதத்தையறை எ-து.
கணுகொளக, இருள்ளெளியாகு மருளினையறுதது எ-கு. கேவ
லக்கல் மிரண்டினையுங்கியென்றுபொருள்கூறியதேதனனில்
கேவலததிலாணவததால் மறைப்பண்டிக்கையா விருப்பன
தெனவறிக சகலததிறக்கலையாதி தததாக்களோடுங்கடி ஜீவிக
கையா லொளியென்ற தெனவறிக இதநகு பி-ம. சிவப்பிரகா
சததில்” புகலுமல மொழித்தறநு எனலுஞ்செய்யளில இகலிவரு
மிவையுனரி விருள்வெளியாக நனமையெயதும் எ-து. கணு
கொளக. இனிவாது புகுதலுஞ்சென்ற நிவகலுமினரி யொல்லா
ய்சினற வகசிலையில். எ-கு சிவஞ்சுமானவ வந்து கூடவுமிலை,
ஆனமாசென்று சிவனைக கூடவுமிலையென்று பொருள்கூறியத
நஞ்சு பி-ம போற்றிபங்கிலெடுடையில் உள்ளுமென்றாங்காதொ
ளித்திருக்குது தோன்றிவினற, களாமின்றுகாட்டுக் கழுலபோற்றி,
எ-து கணுகொள்க. ஒன்றுகாம விரண்டாகாம வொன்று மிர
ணுமினருகாமல் எ-கு. ஆனமாவஞ் சிவலுமிரண்டுமூற்றலா யிரு
க்குமிடத்து ஒன்றுபட்டு நிலலாதென்ற மிரணுபோடுநில்லாதெ
ன்று மொன்றுமிரணுமிலலாம விராதென்றும் பொருள்கூறியத
நகு. பி-ம சிவப்பிரகாசததில் உடலுயிக்கண்ணருக்கண்றிவொ
ளிபோற்பிரிவருமததுவிதமாகும் எ-ம திருக்காளததியநாத்தியில்
உலாயுமபொருளுமுயிருமுடலும் விலாயுமலருமபோலவிமமிச-
சிறைவினறிச் சென்றவாறெநான் நிருக்கயிலை யெமபெருமா,
னின்றவாறெநகருங்கிறைந்து,, உ-ம. கணுகொளக. இனிதண்ண
துபெருமைத் தாக்கானுயினும், எ-கு. தணக்குண்டாகிய சாவஞ்

ஞத்துமும் பஞ்சகிருத்தியமு மெனக்குண்டாக்கினு ரீல்லையாயிலுமென்று பொருள்கூறியதேதென்னில் ஆனமா முததியைப்பெற்றவிடத்துக் கிவனுக்குண்டான தனமை யுண்டாகாதெனபதுகருத்து இதற்கு பி-ம். சிவப்பிரகாசத்தில் இனற்கோக்குறைநடக்குமியல்பிலோக கிளையவாய்தது, நினற்கோரலகைக்கோங்கானிகழுவதெனதுபோலுள்ளத் தொன்றிடவண்ணவு தமபாலுள்ளதுநிகழுத்துமிசன, ரண்டிருமினடத்துமேனிதனக கெனக்கொண் டானே எ-ம சித்தியாரில்¹ உயிரானுக்கிவானுபவமொன்றினுக்குமுரிததே. எ-ம. சங்கறபநிராகரணத்தில் “நாழிகொள்ளதாழி யினைலை புனலத்துறைக்கருத்து முதலுள்தாக யேணுமெ. எ-ம., கணடுகொள்க, என்னதுபெருமையெல்லாமெயதி எ-கு ஆனமாவுக்குள்ள விசாரானக்கிரியைகளையும் வியாததிவியாபகங்களையுள்ளிவனுள்ளே யடக்கிகொள்ளுவதென்று பொருள்கூறியதற்கு பி-ம், சித்தியாரில் “விருாபிபபொன்னினைக்குள்ளிக்கொள்பதுபோன்டக்கி எ-து, கணடுகொள்க. இனிதனைனெயனக்குத்தருவதையன்றியும் எ-கு. பி-ம சித்தியாரில் ‘இந்தனத்து னெரிபாவிகெங்கனனுக்கெய்யுளிலே,’ தானுகிசுத்தனனுருவபரப்பைப்பெல்லாங்கொடுப்புகுத்துப்பதிப்பனிவனபாலே’ எ-ம திருவாசகத்தில்.” தான் நன்னைக்கொண்ட தென்றனைச்சங்கரா வாகோலேசது ர்தத ரந்தமொன்றில்லா வாங்நமைப்பறநேன யாதுநிபெற்றதொன்றென்பால். எ-ம். கணடுகொள்க என்னையுமெனக்குத்தாஷு. எ-கு. அந்தச் சிவானுபவத்தை யநுபவிக்கின்றசிற்றறிவுங்கெட்டாமலனுபவமென்றுபொருட்கூறியதேதென்னில் சிற்றறிவுகெட்டாலனுபவிப்பாரில்லாதாக்கயா ஸபபடிச்சொன்னதெனவறிக முததியிலான்மா நினறனுபவிக்குமெனபதற்கு பி-ம். உண்மை விளக்கத்தில் முததிதனில்ஸுறைமுதலுமொழியக கேள். எனற பாடும். சித்தியாரில் உயிரானுக்கிவானுபவமொன்றினுக்கு முரிததே. எ-ம் சொன்னதிப் பொருள் பற்றியெனவறி. தனது பேராந்தப் பெருஷக்டலதனுள்ளாராவினபமளித்து, எ-கு. அருட்சமு

ததிரத்திலே விளைப்பட்ட விழபத்தையெனக்குக்கடாக்ஷிததென்று பொருள்க்கியதற்கு வி-ம். சிதத்திபாரில் சிததாநதத்தென்று அறன் திருக்கலைக்கண் சோததிச்சங்கமொன்றிலே சீவனமுத்தராக வைத்தாண்மைக்குவினானவாரிமுத்தாநதம்பொழி ரது எ-து. கண்டிகொளக் கீராவுள்ளும் புறம்பு மொழிவினரின்று வள்ளனமைக்கடி, எ-கு. ஒருகாலத்திலும் விடப்பட்டாமல் சிவனுள்ளும் புறம்புமரைங்கறைத்து விறப்பென்றுபொருள்க்கியதற்கு. பி-ம். திருவாசகத்தில் உம்பாக்ட்ரசேயோழிவறநிறைத்தயோகமே, எ-து. கண்டிகொளக் மலரடியருளிய மன்னனெனக்கேன். எ-கு. தாமரைமலாபோன்ற ஸ்ரீபாதத்தைக்கடாக்ஷிததருளினவென்று பொருள்க்கியதற்கு பி-ம். திருவெப்பாலவயில். செங்கமல்வப்பொறாதந் தந்தருள்ளு சேவகனை. எ-து. கண்டிகொளக், அருளாலயத்தன எ-கு. அருள்கோயிலாக வெழுஷ்தருளியிருக்கப்பட்டவென்று பொருள்க்கியதேகன்னில் சிவன் தன்தருளாகிய சததியுடம்பாக வெழுஷ்தருளியிருக்கையாலெனவற்க. இதற்கு. பி-ம். சிவப்பிரகாசத்தில் நீபோராசத்தினிகழிச்சாஞ்சிலைக்கிரியைத் தரவத்தைநிமிலனமேவி நாடரியகருணைதிருவருவமாகி எ-ம். சிதத்தியாரில். காயமோமாண்யன்றுகாணபதுசத்தித்தனஞ்சு, எ-ம். திருவாசகத்தில் உடையாண்டுவுந்பிருத்தி எ-ம். வருமேதுக்களைக் கண்டிகொளக். இனிமலமுதலர்பினமாயக்கும் எ-கு. ஆணவமலமுதலர்யீனவெல்லாவற்றையுஞ்சேதனம்பண்ணினவென்று பொருள்க்கியதற்கு, பி-ம். போற்றிப்பங்கிரூடையில். முன்னின்று முயமலந்தித்தாட்கொள்கை, எ-ம். தத்துவவிளைக்கத்தில் கதித்தருகாழி மனகடிடும்பாசுகண்மூன்றவைதாம், புதித்தருமணவும் போகஞ்செய்தகன்முமாண்யமா, முதியதுதானுண்று முன்பினிலவந்தது சேதனனக, ணதிகமறைப்பனவரயிரகோடி-விருத்திகளே, எ-ம். கண்டிகொள்க. உலகவியாககெல்லாமொருகண்ணே எ-கு. சாவாணமாககளுக்ம் ஓரறிவாகங்கள் றறிவிக்கிறவென்று தேதென்னில் ஆதித்த

சா அ

இருபாவிருப்பாக

நென்றுவிருத்தம் பலகணகளுக்கு காட்டாலீனாதுபோ வெ
னவறிக் இதற்கு பி-ம, சித்தியாரில் கணக்டக்ருளினையொளியா
லோட்டுமிரவியைப்பேரல்வீசன் எ-து. கண்டுகொளக்

'இங்கேம் வியாக்கியைசெய்யப்பட்ட விதத் திருபாவிரு
பாக்குதலைன்னும் நூலுக்குச் செய்யுடக்டோறு மாசாரியனாச்சீஷன்
கேட்டிம் வினாக்கலுவிட்டயமாக வாசாரிய ரகுளிச்செய்யப்பட்ட
சோநகளையெல்லா மீளவுன் சீஷன் மறுத்தமொழியாகவருகையா
லாசாரிய ரகுளிச்செய்ததெல்லாவு சீழப்பட்டுச் சீஷன்கொல்லே
மேற்பட்டு வருமதைப் பொருளெனக்கொள்வாருமா அதுசித
தாநதப்பொருளுக்கு விரோதமெனவறிக் அபபடியானால் வேறு
பொருள் கெள்ளுவிடத்து மற்றுமுண்டான் நூலுகளையோ கியறி
நது குருமுகாந்தரமாகக் கேட்டறிது சம்பிரதாயமவந் சித்தா
நதிகளுக்கொழிய தறபோதுகொண்டறிவாக கறியப்படாதெ
னவறிக் அபபடியாசாரியா சக்தியமுன் சீஷன்கொல் வசததிய
நென்னுங்கருத்தைப்பற்றி யிந்நூலுக்கு வியாக்கியை யெழுதின
தேதென்னில் கண்ணகள்ராலத்து என்னுமுதலகவலிலே சீறிய
ரூஸ் சிறுமையுடைத்தாலென்று சீஷன் கூறியதற்குத்தரமாக
வாசாரியா அபக்குவ பக்குவகுறிப்பாததறுளினாக குருமுதலாய
எ-கு. பொருள் நாமகொண்ணவத்தங்களை மாறபாடாதுக் கொள
ஞகையாலே நாங்கோயித்துக்கொண்டோமென் ரூசாரியா திரு
வளம்பற்றுகையாலே யாசாரியா திருவளம்பற்றினதே சத்தியம்.
அத்தவாசாரியா வாசகையத்துக்குச் சாததிரசமமதி யெழுதினதினு
லும் ஆசாரியா திருவளம்பற்றினது சத்தியமெனகிறதைக் குருமு
காந்தரமாகக் கேட்டு அநுபவத்தாற் கண்டுகொளக்,

திருச்சிற்றமபலம்.

இருபாவிருப்பாக மூலமும் உணர்யும்

முற்றிற்று.

